

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 1945/19 - 2015 දෙසැම්බර් මස 15 වැනි අඟහරුවාදා - 2015.12.15
1945/19 ஆம் இலக்கம் - 2015 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 15 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கයේ අතිකාරයෙන් පිරිසැරිකිණි)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

ச.வ-பி. 6/2001

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டம்

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டத்தின் 26 (1) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் இலங்கைக் காப்புறுதிச் சபையினால் ஆக்கப்பட்ட விதிகள்.

தலைவர்,
இலங்கைக் காப்புறுதிச் சபை,
(இலங்கைக் காப்புறுதிச் சபைக்காகவும் அதன்
சார்பிலும் கையொப்பமிடப்பட்டது).

கொழும்பு,
2015, திசெம்பர் 14.

விதிகள்

பாகம் I

ஏற்புடைமை

1. இவ்விதிகள் 2015 ஆம் ஆண்டின் கடனிறுப்பு விளிம்பு (இடர் அடிப்படையிலான மூலதனம்) விதிகள் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (1) இவ்விதிகள் 2016 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் திகதியிலிருந்து இச்சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு காப்புறுதியாளருக்கும் ஏற்புடையனவாதல் வேண்டும்.

பாகம் II

தேவைப்படுத்தப்பட்ட நிதிசார் வளங்கள்

3. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், 2016 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் திகதியிலிருந்து பயனும் வகையில் ஆகக் குறைந்தது 120% மொன்றாக நான்காம் விதியின் ஏற்பாடுகளுக்கமைய, இதனகத்துப்பின்னர் “மு போ வி” எனக் குறிப்பீடு செய்யப்படும் மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தை பேணுதல் வேண்டும்.



4. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் 2016 ஆம் ஆண்டு சனவரி 1 ஆந் திகதியிலிருந்து பயனுறும் வகையில் ஆகக்குறைந்தது ஜந்நாறு மில்லியன் ரூபாவொன்றான மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனமொன்றினைப் பேணுதல் வேண்டும்.

5. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், அதன் காப்புறுதித்தொழிலின் தன்மை, அளவு, சிக்கலானதன்மை மற்றும் அது எந்த இடர்களுக்கு வெளிக்காட்டப்பட்டதாகவுள்ளதோ அந்த இடர்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு, விதி 3 மற்றும் விதி 4 என்பவற்றுக்குப் பங்கமின்றி, புத்திசாலித்தனமான மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தையும் போதிய மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனத்தையும் பேணுதல் வேண்டும்.

(2) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், (1) ஆம் பந்தியின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகும் பொருட்டு காப்புறுதியாளர் எந்த இடர்களுக்கு வெளிக்காட்டப்பட்டவராக உள்ளாரோ அல்லது வெளிக்காட்டப்படக்கூடியவராக இருப்பாரோ அந்த இடர்களையும் அவற்றின் கூட்டுச் சார்புகளையும் தொடர்ச்சியானவோர் அடிப்படையில் இணங்கானுவதற்கும், அளவிடுவதற்கும், கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும் தோதாகவுள்ள செயல் நுணுக்கங்கள், நடைமுறைகள் மற்றும் அறிக்கையிடும் நடவடிக்கைமுறைகளுடன் போதிய இடர் முகாமை முறைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

6. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் அதன் காப்புறுதித் தொழிலின் தன்மை, அளவு, சிக்கலானதன்மை மற்றும் அது எந்த இடர்களுக்கு வெளிக்காட்டப்பட்டதாகவுள்ளதோ அந்த இடர்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு, ஆண்டின் போது ஆகக்குறைந்தது காலாண்டுக்கொருதடவையேனும் இவ்விதிகளின் கீழான காப்புறுதிப்பத்திரப் பொறுப்புக்களுட்பட அதன் சொத்துக்களையும் பொறுப்புடைமைகளையும் பெறுமதியளித்தல் வேண்டும்.

(2) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், இவ்விதிகளின் கீழ் காப்புறுதியாளரினால் எடுக்கப்பட்ட முக்கியமான தற்றுணிபுசார் முடிபுகளின் அடிப்படை மற்றும் அவற்றுக்கான நியாயப்படுத்துகை பற்றி, கணிப்புகள், சரிக்கட்டுதல்கள், உள்ளக மாதிரிகள், காலப்பகுதிகள், முறைகளும் நுட்பங்களும் பற்றிய முடிபுகள் உட்பட, ஒன்றில் அதன் காலாண்டு அறிக்கைகளுக்கான குறிப்புகளில் அல்லது வேறு வகையான குறிப்புகளில் அல்லது வேறு வகையாக, முடிபு எடுக்கப்பட்ட பின்னர் நியாயமானவொரு காலப்பகுதியினுள் சபைக்கு அறிவித்தல் வேண்டும்.

7.(1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், இவ்விதிகளுடன் அது இணங்கியொழுகியமை பற்றி, அதற்கெனச் சபை குறித்துரைக்கக்கூடியவாறான படிவத்திலும், முறையிலும், அத்தகைய காலப்பகுதியின்போது சபைக்கு அறிவித்தல் வேண்டும்.

(2) எந்தச் சுதந்திரமான விலைமதிப்பீட்டாளரின் அல்லது வேறு தேர்ச்சிபெற்ற ஆளின் தகைமைகள் சபையினால் குறித்துரைக்கப்படக்கூடுமோ அந்தச் சுதந்திரமான விலைமதிப்பீட்டாளரிடமிருந்து அல்லது வேறு தேர்ச்சிபெற்ற ஆளிடமிருந்து பெறப்பட்ட இணங்கியொழுகச் சான்றுப்படுத்துகையை ஆதாரப்படுத்துகின்ற ஆவணங்களைக் காப்புறுதியாளரின் ஆகுசெலவில் வழங்கும்படி சபையானது அத்தகைய காப்புறுதியாளரைத் தேவைப்படுத்தலாம்.

8. (1) ஒரு காப்புறுதியாளர் 3 ஆம், 4 ஆம் அல்லது 5 ஆம் விதியை மீறுகின்றாரென அல்லது மீறக்கூடியதாகவிருக்குமென நம்புவதற்கு அத்தகைய காப்புறுதியாளருக்கு நியாயமான காரணங்கள் உள்ளவிடத்து, அத்தகைய காப்புறுதியாளர் இயன்றளவு விரைவாக அம் மீறுகையை அல்லது நிகழக்கூடிய மீறுகையை சபைக்கும் மற்றும் அதன் பணிப்பாளர் சபைக்கும் அறிக்கையிடுதல் வேண்டும்.

(2) சபையின் அபிப்பிராயத்தில், ஒரு காப்புறுதியாளர் மேலே சொல்லப்பட்டவாறான 3 ஆம், 4 ஆம் அல்லது 5 ஆம் விதியுடன் இணங்கியொழுகுவதற்குத் தவறியுள்ளவிடத்து அல்லது தவறக்கூடியதாக இருக்குமிடத்து, அதற்கெனச் சபை குறித்துரைக்கக்கூடிய படிவத்திலும் முறையிலும் அதன் நிதி நிலைமையை மீட்டெடுப்பதற்கான திட்டமொன்றை வழங்கும்படி சபையானது அத்தகைய காப்புறுதியாளரைத் தேவைப்படுத்தலாம்.

(3) எந்தச் சுதந்திரமான விலைமதிப்பீட்டாளரின் அல்லது வேறு தேர்ச்சி பெற்ற ஆளின் தகைமைகள் சபையினால் குறித்துரைக்கப்படக்கூடுமோ அந்தச் சுதந்திரமான விலைமதிப்பீட்டாளரிடமிருந்து அல்லது வேறு தேர்ச்சிபெற்ற ஆளிடமிருந்து பெறப்பட்ட திட்டத்தின் மீதான ஆதாரப்படுத்துகின்ற அபிப்பிராயமொன்றைக் காப்புறுதியாளரின் ஆகுசெலவில் வழங்கும்படி சபையானது அத்தகைய காப்புறுதியாளரைத் தேவைப்படுத்தலாம்.

பாகம் III

மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனத்தையும் மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தையும் தீர்மானித்தல்

9. பதின்மூன்றாம் விதியின் ஏற்பாடுகளுக்கமைய, மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனம் 12 ஆம் விதியினால் தேவைப்படுத்தப்பட்ட கழிப்பனவுகளைக் கழித்து, ஒரு காப்புறுதியாளரின் மூலதனத்தின் நிலை 1 மற்றும் நிலை 2 மூலதனத்தின் மொத்தமாகவுள்ளது.

10. நிலை 1 மூலதனம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது :-

- (அ) வழங்கப்பட்டவையும் முழுமையாகச் செலுத்தப்பட்டவையுமான சாதாரணப் பங்குகளும் பங்குக் கட்டுப்பணங்களும்;
- (ஆ) மூலதன ஒதுக்குகள் ;
- (இ) செலுத்தப்பட்டவையும் ஒன்று திரளாதவையும் ஆன மீட்கப்படற்பாலதல்லாத முன்னுரிமைப் பங்குகள் ;

- (ஈ) பின்வருவனவற்றைக் கணக்கெடுத்து சரிக்கட்டப்பட்ட வைத்திருக்கப்பட்ட ஈட்டுகைகள் அல்லது ஒன்று திரண்ட நட்டங்கள் :-
- (i) இலங்கை கணக்கியல் நியமனங்களின் கீழ் தேவைப்படுத்தப்பட்ட கூடியவாறான அல்லது அனுமதிக்கப்பட்ட விற்பனை ஒதுக்கங்களுக்காக கிடைக்கக்கூடிய சரிக்கட்டப்படுதல்கள் (நியாயமான பெறுமதி இழப்புகளுக்காக சரிக்கப்பட்டவை) ;
 - (ii) இவ்விதிகளின் கீழ் கணக்கீடு செய்யப்பட்ட பெறுமதிகள் மற்றும் இலங்கை கணக்கியல் நியமனங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டவைக்கும் இயைபான சோத்துக்கள் அல்லது பொறுப்புடைமையின் பெறுமதிகளில் உள்ள வித்தியாசங்களுக்கான சரிக்கட்டப்படுதல்கள் (ஆக்கப்பூர்வமானவையாயினும் சரி அல்லது எதிர்மறையாயினுஞ்சரி) ;
 - (iii) வேறு எவையேனும் நியாயமான பெறுமதி இழப்புகள் (மேலேயுள்ள (i) மற்றும் (ii) இல் ஏற்கனவே உட்படுத்தப்படாதவை) ;
- (உ) நீண்டகாலக் காப்புறுதி நிதியத்தில் குறித்தொதுக்கப்படாத பெறுமான மதிப்பீட்டு மேன்மிகை, அதாவது, காப்புறுதிப்பத்திரம் வைத்திருப்போர் மற்றும் பங்குதாரர்களுக்கிடையே இன்னும் குறித்தொதுக்கப்படாத மேன்மிகை; அத்துடன்
- (ஊ) நீண்டகாலக் காப்புறுதித் தொழிலின் விலயத்தில், பின்வருவனவற்றின் ஆக்கக்கூடிய தொகையாகத் தீர்மானிக்கப்பட்ட, பங்குபற்றுகின்ற காப்புறுதிப் பத்திரங்களுக்காக எதிர்கூறப்பட்ட இயல்திற எதிர்கால மிகையூதியங்களின் 50% :-
- (i) பூச்சியம்; அத்துடன்
 - (ii) மீள்காப்புறுதியின் தேரிய தொகையாக 34 ஆம் விதிக்கிணங்கக் கணக்கிடப்பட்ட (பங்குபற்றுகின்ற காப்புறுதிப்பத்திரங்கள்) உத்தரவாதமளிக்கப்பட்ட நன்மைகளுக்கும் பொறுப்புக்களுக்கும் மற்றும் மொத்த நன்மைகளுக்கும் பொறுப்புகளுக்கும் இடையேயான வித்தியாசம்.

11. நிலை 2 மூலதனம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது :-

- (அ) ஒன்று திரண்டவையும் மீட்கப்படற்பாலதல்லாதவையுமான முன்னுரிமைப் பங்குகள் ;
- (ஆ) மீட்கப்படற்பாலனவான முன்னுரிமைப் பங்குகள் ;
- (இ) கட்டாயமுறையான மூலதனக் கடன் பங்குத்தொகுதியும் ஏனைய ஒத்த மூலதனச் சாதனங்களும் ;
- (ஈ) சுயமாக இருப்பாட்சிகொள்ளப்பட்ட ஆதனங்களுக்காகவும் மற்றும் ஏனைய ஆதன முதலீடுகளுக்காகவும் மீள்பெறுமதி மதிப்பீட்டு ஒதுக்குகள் ;
- (உ) வைத்திருக்கப்பட்ட ஈட்டுகைகள் நீங்கலாக வருமான ஒதுக்குகள் ;
- (ஊ) மீட்கப்படற்பாலதல்லாத கீழமைந்ததான தனிசு ; அத்துடன்
- (எ) பின்வருமாறுள்ள கீழமைந்த தனிசு :-
 - (i) குறைந்தபட்சம் ஐந்தாண்டுக் காலத்தைக் கொண்டது ;
 - (ii) பிணைப்பொறுப்பளிக்கப்படாததாகவுள்ளது ; அத்துடன்
 - (iii) இதனகத்துப்பின்னர் “இடர் மூலதனப் போதுமாந்தன்மை விகிதம்” எனக் குறிப்பீட்டு செய்யப்படும்) 3 ஆம் விதியிற் குறித்துரைக்கப்பட்ட மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்துக்குக் கீழ் காப்புறுதியாளரின் போதுமாந்தன்மை மூலதன விகிதம் அடங்குவதனை அல்லது அவ்விகிதத்தில் தொடர்ந்திருப்பதனைக் கொடுப்பனவானது விளைவிக்குமாயின், ஒன்றில் வட்டியை அல்லது முதலினை (முதிர்வில் இருப்பினும் கூட) கொடுப்பனவு செய்வதனைத் தடைசெய்கின்ற நிலைப்படுத்து வாசகத்துக்கு அமைந்ததாகவுள்ளது.

4A

I கொடுப : (I) சேடீய - ஐ லெகா ஸுசானாதீக ஐலாசலாடி சகரஸயே டிவி லீஷெஷ டுஐஐ பஹுய - 2015.12.15

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2015.12.15

12. மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனத்தைத் தீர்மானிப்பதில் நிலை 1 மூலதனத்தினதும் நிலை 2 மூலதனத்தினதும் மொத்தத்திலிருந்து காப்புறுதியாளர்கள் பின்வருவனவற்றைக் கழித்தல் வேண்டும் :-

- (அ) மூலதனமாக்கப்பட்ட செலவினம் உட்பட, நல்லெண்ணம் மற்றும் வேறு அருவச் சொத்துக்கள் ;
- (ஆ) ஏல்தகவுடையதல்லாத காணி, கட்டிடங்கள், வேறு அசைவற்ற ஆதனம், பொறித்தொகுதி மற்றும் சாதனம்;
- (இ) பணியாட்டொகுதியினர் கடன்களும் முகவரின் மீதிகளும் தவிர்ந்த ஏல்தகவுடையனவல்லாத கடன்களும் முற்பணங்களும் ;
- (ஈ) பின்போடப்பட்ட வருமான வரிச் சொத்துக்கள் ;
- (உ) முற்கொடுப்பனவுகள் ;
- (ஊ) பொருட்பதிவேடு ;
- (எ) பெறப்படற்பாலவையான வரி ;
- (ஏ) கடன் வசதிகளை ஆதரவளிப்பதற்காக அடைமானம் வைக்கப்பட்ட சொத்துக்கள் ;
- (ஐ) ஒரு காப்புறுதியாளரினால் அதன் சொந்த நன்மைக்காக வைத்திருக்கப்பட்ட காப்புறுதிப்பத்திரங்களின் கீழ் (மீள்காப்புறுதிப் பத்திரங்கள் தவிர) பெறப்படற்பாலவான உரிமைக்கோரிக்கைகள் ;
- (ஓ) கூட்டுக் காப்புறுதி ஒப்பந்தங்களின் கீழ் பெறப்படற்பாலவான உரிமைக்கோரிக்கைகள் ;
- (ஔ) பட்டியல் I இன் நிரல் I இல் நிரற்படுத்தப்பட்ட சொத்து வகுதியினுள் அடங்காத பங்குகளிலான முதலீடுகள் ;
- (ஐ) மதிநுட்பமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களாகவுள்ள தொடர்புபட்ட திறத்தவர்களிலான முதலீடுகள் ;
- (க) உரிமமளிக்கப்பட்ட பங்குத்தொகுதிப் பரிவர்த்தனையொன்றின் மீது நிரற்படுத்தப்படாத தொடர்புபட்ட திறத்தவர்களிலான முதலீடுகள் ;
- (ங) மீள்காப்புறுதியாளருக்கு வருமதியான எவையேனும் தொகைகளுக்கெதிராக எதிரீடு செய்த பின்னர், ஆறு மாதங்களுக்கு மேற்படக் காலங்கடந்தனவாகவுள்ளவையும் ஒரு மீள்காப்புறுதியாளரிடமிருந்து பெறப்படற்பாலவையுமான ஆக்கபூர்வமான தேறிய தொகைகள் ; அத்துடன்
- (ச) பொதுக் காப்புறுதித் தொழிலின் விடயத்தில் ஏல்தகவுற்ற ஈட்டுக் கடன்கள் .

13. மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனத்தைத் தீர்மானிப்பதில், நிலை 2 மூலதனம் நிலை 1 மூலதனத்தின் 50 சதவீதத்தை விஞ்சாதவாகாது .

14. பின்வரும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு காப்புறுதியாளரும் மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தைத் தீர்மானித்தல் வேண்டும்:-

பாகம் VII இலுள்ள விதிகளுக்கிணங்க இடர் மூலதன விகிதம் தீர்மானிக்கப்படுமிடத்து;

மூலதனப் போதுமாந்தன்மை விகிதம் = (மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனம்/இடர் மூலதன விகிதம்) x 100.

பாகம் IV

ஏல்தகவுடைய சொத்துக்கள், சொத்து எல்லைகள் மற்றும் சொத்துப் பெறுமதி மதிப்பீடு

15. (1) மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தை தீர்மானிக்கும் நோக்கத்துக்காக, (இதனகத்துப்பின்னர் “ஏல்தகவுடைய சொத்துக்கள்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) பட்டியல் I இன் முதலாவது நிரலில் நிரற்படுத்தப்பட்ட வகுதிகளிலுள்ள சொத்துக்கள், இரண்டாம் நிரலிற் குறித்துரைக்கப்பட்ட (பங்குதாரர்களின் நிதியங்ககளிலான ஏல்தகவுடைய சொத்துக்கள் உட்பட) ஒரு காப்புறுதியாளரின் ஏல்தகவுடைய சொத்துக்களின் மொத்தப் பெறுமதியின் ஆக்கூடிய நூற்றுவித எல்லைவரையும், எவையேனும் ஒட்டுமொத்த அல்லது உப எல்லைகளுக்கமையவும் அனுமதிக்கப்படுகின்றன.

(2) மூன்றாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமையவும் (1) ஆம் பந்தியின் ஏற்பாடுகள் எவ்வாறுருப்பினும் :-

- (அ) தனிசுப் பிணைப்பொறுப்புக்கள் ;
- (ஆ) ஒரு வங்கியினால் வழங்கப்பட்ட கூட்டிணைப்புத் தனிசு ;
- (இ) ஒரு கம்பெனியினால் வழங்கப்பட்ட கூட்டிணைப்புத் தனிசு ;
- (ஈ) சொத்துக்களினால் ஆதரிக்கப்பட்ட பிணைப்பொறுப்புக்கள் ; அல்லது
- (உ) ஒரு வங்கியுடனான அல்லது நிதிக்கம்பெனியுடனான வட்டியீட்டுகின்ற வைப்புக்கள் -

(அ) இலங்கைக்கு வெளியே அல்லது இலங்கைக்கு வெளியே தாபிக்கப்பட்ட உருவகமொன்றினால் வழங்கப்பட்டிருப்பின் ;

- (i) இதற்கான அட்டவணையின் பாகம் அ வில் தொடர்புபட்ட கடன் மதிப்பீடுகை முசவர் நிலையத்துக்காகக் குறித்துரைக்கப்பட்ட மதிப்பீடுகை ; அல்லது
- (ii) சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் மதிப்பீடுகை முசவர் நிலையமொன்றிலிருந்தான சமமான மதிப்பீடுகை,

என்பவற்றிலும் பார்க்கக் குறைவாகவிராததும், பெறுமதி மதிப்பீட்டுத் திகதிக்கு முற்போந்த பதினெட்டு மாதக் காலப்பகுதியில் குறித்தளிக்கப்பட்டதும் (இதனகத்துப்பின்னர் “முதலீட்டுத் தர மதிப்பீடுகை” எனக் குறிப்பீடு செய்யப்படுவதுமான) கடன் மதிப்பீடுகையை, விடயத்துக்கேற்ப, சொத்து அல்லது உருவகம் கொண்டிருப்பின் மட்டுமே சொத்துக்கள் ஏல்தகவுடையனவாகும் ; அல்லது

(ஆ) இலங்கையில் அல்லது இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு கம்பெனியினால் வழங்கப்பட்டிருப்பின்,

- (i) இதற்கான அட்டவணையின் பாகம் ஆ வில் தொடர்புபட்ட கடன் மதிப்பீடுகை முசவர் நிலையத்துக்காகக் குறித்துரைக்கப்பட்ட மதிப்பீடுகை ; அல்லது
- (ii) 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கைப்பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்ட கடன் மதிப்பீடுகை முசவர் நிலையத்திலிருந்தான சமமான மதிப்பீடுகை,

என்பவற்றிலும் பார்க்கக் குறைவாகவிராததும், பெறுமதி மதிப்பீட்டுத் திகதிக்கு முற்போந்த பதினெட்டு மாதக் காலப்பகுதியில் குறித்தளிக்கப்பட்டதுமான முதலீட்டுத்தர மதிப்பீடுகையை விடயத்துக்கேற்ப, சொத்து அல்லது கம்பெனி கொண்டிருப்பின் மட்டுமே சொத்துக்கள் ஏல்தகவுடையனவாகும்.

(3) இரண்டாம் பந்தியின் ஏற்பாடுகள், தொடர்புபட்ட திறத்தவர்களிலான முதலீடுகளுக்கு அல்லது பங்குதாரர்களின் நிதியங்களில் வைத்திருக்கப்பட்ட நிரற்படுத்தப்படாத ஒப்புரவு மற்றும் கூட்டிணைப்புத் தனிசுக்கு ஏற்புடையனவாகாது.

பட்டியல் 1

ஏல்தகவுடைய சொத்துக்களும் எல்லைகளும்:

ஏல்தகவுடைய சொத்து வகுதி	ஆக்கக்கூடிய நூற்று வீதம்
(அ) (i) இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அரசாங்கப் பிணையங்கள் (ii) இலங்கை அரசாங்கத்தினால் முழுமையாக உத்தரவாதமளிக்கப்பட்ட தனிசுப் பிணையங்கள்	100%
(ஆ) தனிசுப் பிணையங்கள் (i) வெளிநாட்டு அரசாங்கமொன்றினால் அல்லது ஒரு வெளிநாட்டின் மத்திய வங்கியொன்றினால் வழங்கப்பட்டவை அல்லது முழுமையாக உத்தரவாதமளிக்கப்பட்டவை : அத்துடன் (ii) சாதனத்துக்கு முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ளவை	20%
(இ) உரிமளிக்கப்பட்ட பங்குத் தொகுதி பரிவர்த்தனையின் மீது நிரற்படுத்தப் பட்ட (தொடர்புபட்ட திறந்தவரொருவராகவிராத) கம்பனியொன்றின் சாதாரணப் பங்குகள்	பொதுக்காப்புறுதித் தொழிலுக்காக 30% நீண்டகாலக் காப்புறுதித் தொழிலுக்காக, 40%
(ஈ) (தொடர்புபட்ட திறந்தவரொருவராகவிராத) உரிமப் பெற்ற வர்த்தக வங்கியினால் வழங்கப்பட்ட விசேடித்த வங்கியினால் வழங்கப்பட்ட (முறிகள், தொகுதிக்குக் கடன்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் ஒத்த நிதிச் சாதனங்கள் உட்பட) கூட்டிணைப்புத் தனிசு, அத்துடன் (i) சாதனத்திற்கான முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ளது. அல்லது (ii) (தொடர்புபட்ட திறந்தவரொருவராகவிராத) முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ள உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியினால் அல்லது உத்தரவுபெற்ற விசேட வங்கியினால் வழங்கப்பட்ட உத்தரவாதமொன்றினால் ஆதரவளிக்கப்பட்டவை ; அல்லது (iii) பல்புடைய முகவர் நிலையத்தினால் வழங்கப்பட்ட உத்தரவாதமொன்றினால் ஆதரவளிக்கப்பட்டவை	பட்டியல் I இன் (ஈ), (உ), (ஊ) மற்றும் (எ) என்பவற்றிலான கூட்டிணைப்புத் தனிசுக்கான 60% என்ற ஒட்டுமொத்த எல்லைக்கமைய, பொதுக் காப்புறுதித் தொழிலுக்காக, 60% நீண்டகாலக் காப்புறுதித் தொழிலுக்காக, பட்டியல் I இன் (ஈ), (உ), (ஊ) மற்றும் (எ) என்பவற்றிலான கூட்டிணைப்புத் தனிசுக்காக 50% என்ற ஒட்டுமொத்த எல்லைக்கமைய, பொதுக் காப்புறுதித் தொழிலுக்காக, 50%
(உ) உரிமளிக்கப்பட்ட பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையின் மீது நிரற்படுத்தப் பட்ட (தொடர்புபட்ட திறந்தவர் தனிசாகவிராத) (முறிகள், தொகுதிக்குக் கடன்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் ஒத்த நிதிச் சாதனங்கள் உட்பட) கூட்டிணைப்புத் தனிசு,	பட்டியல் I இன் (ஈ), (உ), (ஊ), (எ) என்பவற்றிலான கூட்டிணைப்புத் தனிசுக்காக, விடயத்துக்கேற்ப, 60% அல்லது 50% என்ற ஒட்டுமொத்த எல்லைக்கமைய 10%
(ஊ) (தொடர்புபட்ட திறந்தவர் தனிசாகவிராத) கூட்டிணைப்புத் தனிசு (முறிகள், தொகுதிக்குக் கடன்கள், வர்த்தகப்பத்திரங்கள் மற்றும் ஒத்த நிதிச் சாதனங்கள் உட்பட) (i) ஒரு கம்பனியினால் வழங்கப்பட்டது ; அத்துடன் (ii) சாதனத்திற்காக முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ளது.	பட்டியல் I இன் (ஈ), (உ), (ஊ), (எ) என்பவற்றிலான கூட்டிணைப்புத் தனிசுக்காக, விடயத்துக்கேற்ப, 60% அல்லது 50% என்ற ஒட்டுமொத்த எல்லைக்கமைய 10%
(எ) ஒரு தொடர்புபட்ட திறந்தவரினால் வழங்கப்பட்ட அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட பிணையங்கள் தவிர சொத்துக்களினால் ஆதரிக்கப்பட்ட பிணையங்கள் : (i) விடயத்துக்கேற்ப, முதலும் வட்டியும் அல்லது முதிர்வுப் பெறுமதி, முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ள உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியினால் அல்லது உத்தரவுபெற்ற விசேட வங்கியினால் முழுமையாக உத்தரவாதமளிக்கப்பட்டவிடத்து ; அல்லது	பட்டியல் I இன் (ஈ), (உ), (ஊ), (எ) என்பவற்றிலான கூட்டிணைப்புத் தனிசுக்காக, விடயத்துக்கேற்ப, 60% அல்லது 50% என்ற ஒட்டுமொத்த எல்லைக்கமைய 10%

பட்டியல் I - (தொடர்ச்சி)

ஏல்தகவுடைய சொத்து வகுதி	ஆக்கூடிய நூற்று வீதம்
(ii) உரிமமளிக்கப்பட்ட பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையின் மீது நிரற்படுத்தப்பட்டதும் சாதனத்திற்காக முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ளதுமானவொரு கம்பனியினால் வழங்கப்பட்டவை	
(ஏ) முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ள உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியுடனான அல்லது உத்தரவுபெற்ற விசேட வங்கியுடனான வட்டியீட்டுகின்ற வைப்புக்கள்	பட்டியல் I இன் (ஏ) மற்றும் (ஐ) என்பவற்றிலான வட்டியீட்டுகின்ற வைப்புக்களுக்காக 40% என்ற ஒட்டு மொத்த எல்லைக்கமைய 40%
(ஐ) உரிமமளிக்கப்பட்ட நிதிச் கம்பனியொன்றிலான வட்டியீட்டுகின்ற வைப்புக்கள்: (i) உரிமமளிக்கப்பட்ட பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையின் மீது நிரற்படுத்தப்பட்டது ; அத்துடன் (ii) முதலீட்டுத்தர மதிப்பிடுகையைக் கொண்டுள்ளது.	பட்டியல் I இன் (ஏ) மற்றும் (ஐ) என்பவற்றிலான வட்டியீட்டுகின்ற வைப்புக்களுக்காக 40% என்ற ஒட்டு மொத்த எல்லைக்கமைய 10%
(ஒ) சபையினால் விதிக்கப்படக்கூடிய எவையேனும் மட்டுப்பாடுகளுக்கமைய இப்பட்டியலில் ஏனைய சொத்து வகுதிகளில் உள்ளடக்கப்படாத வேறு பணம் மற்றும் பணத்துக்குச் சமமானவை	4%
(ஔ) காப்புறுதியாளரினால் இருப்பாட்சி கொள்ளப்பட்ட சொந்தக் காணியும் கட்டிடங்களும்	பொதுக்காப்புறுதித் தொழிலுக்காக 10%, நீண்டகால காப்புறுதித் தொழிலுக்காக, 15%
(஑) முதலீட்டு நோக்கங்களுக்காக வைத்திருக்கப்பட்ட சொந்தக் காணியும் கட்டிடங்களும்	பொதுக்காப்புறுதித் தொழிலுக்காக 10%, நீண்டகால காப்புறுதித் தொழிலுக்காக, 15%
(க) மதிநுட்பமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள் தவிர, உரிமமளிக்கப்பட்ட பங்குத்தொகுதிப் பரிவர்த்தனையின் மீது நிரற்படுத்தப்பட்ட திறத்தவர்களான, தொடர்புபட்ட திறத்தவர்களிலான முதலீடுகள்	7.5% ஆனால் தனியொரு வெளிக்காட்டுகை எதுவும் 5 சதவீதத்தை விஞ்சக்கூடாது
(ங) பங்குதாரர்களின் நிதியங்களில் வைத்திருக்கப்பட்ட (தொடர்புபட்ட திறத்தவர்களிலான முதலீகள் தவிர) நிரற்படுத்தப்படாத பங்குகளும் கூட்டிணைப்புத் தனிசு முதலீடுகளும்	5%
(ச) பங்குதாக்கங்களின் நிதியங்களில் வைத்திருக்கப்பட்ட மதிப்பிடப்படாத கூட்டிணைப்புத் தனிசு முதலீடுகள்	5%
(ஞ) கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களும் பரஸ்பர நிதியங்களும்	25%
(ட) உரிமம் பெற்ற வர்த்தக வங்கி அல்லது உரிமம் பெற்ற விசேட வங்கி ஒன்றில் பாதுகாப்பான கட்டுக்காப்பில் வைத்திருக்கப்பட்ட தங்கம்	20%
(ண) காப்புறுதியாளர்களிடமிருந்து மீள் காப்புறுதியாளருக்கு வருமதியான தொகைகளை எதிரீடு செய்த பின்னர், 6 மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்காக மீள் காப்புறுதியாளர்களிடமிருந்து பெறப்படற்பாலவான ஆக்கூர்வமான தேறிய தொகைகள்	100%
(த) நீண்டகாலக் காப்புறுதித் தொழிலுக்காக, காப்புறுதிப் பத்திரத்தின் ஒப்படைப்புப் பெறுமதியை விஞ்சாத நிலுவையாகவுள்ள காப்புறுதிப்பத்திர கட்டுப்பணங்கள்	100%
(ந) நீண்டகாலக் காப்புறுதித் தொழிலுக்காக, முப்பது நாட்களுக்குக் குறைந்த காலத்துக்கு அல்லது காப்புறுதிப்பத்திரத்தின் கீழ் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டிய காலப்பகுதிக்கு மேற்படாத காலத்துக்கு நிலுவையாகவுள்ள திரண்ட கட்டுப்பணம் (அல்லது கட்டுப்பணத் தவணைப் பணம்)	100%

பட்டியல் 1 - (தொடர்ச்சி)

ஏல்தகவுடைய சொத்து வகுதி	ஆகக்கூடிய நூற்று வீதம்
(ப) பொதுக் காப்புறுதித் தொழிலுக்காக, காப்புறுதிப்பத்திரம் தொடங்கிய திலிருந்து அறுபது நாட்களுக்கு மேற்படாத காலத்துக்கு நிலுவையாகவுள்ள திரண்ட சுட்டுப்பணம்	100%
(ம) பொதுக் காப்புறுதித் தொழிலுக்காக, 2010.12.31 ஆந் திகதியன்றுள்ளவாறு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அசைவற்ற ஆதனத்தின் மீதான ஈட்டுக் கடன்கள்	20% ஆனால் தனியொரு வெளிக்காட்டுகை எதுவும் கண்டிப்பான பெறுமதி மதிப்பீட்டு விதிகளின் அடிப்படையில் பிணையத்தினது பெறுமதியின் அடிப்படையின் 80 சதவீதத்தை விஞ்சக்கூடாது (அத்துடன் ஏதேனும் விஞ்ச தொகை மொத்தக் கிடைக்கக் கூடிய மூல தனத்திலிருந்து கழிக்கப்படுதல் வேண்டும்.)

16. பட்டியல் I இன் நிரை I இல் குறிப்பிடப்பட்டவொரு சொத்து வகுதியிலுள்ள எல்லாச் சொத்துக்களும், ஒன்றாக எடுக்கப்பட்டபோது, நிரை 2 இலுள்ள தொடர்புபட்ட ஏல்தகவுடமை எல்லைகளை விஞ்சினால், காப்புறுதியாளர்கள் :

(அ) பந்தி (ஆ) இன் ஏற்பாடுகள் ஏற்புடையனவாகவிருந்தாலொழிய, எல்லை அடையப்படும் வரை மிகக் குறைந்த கடன் மதிப்பிடுகையைக் கொண்டசொத்துக்களைப் படிப்படியாகத் தவிர்த்துவிடுதல் வேண்டும் ; அல்லது

(ஆ) சொத்துக்கள் மதிப்பிடப்படாத சொத்து வகுதியொன்றில், அதியுச்ச இடர் வெளிப்பாடுடனான சொத்துக்களைப் படிப்படியாகத் தவிர்த்து விடுதல் வேண்டும்.

அத்துடன் தவிர்த்துவிடப்பட்ட சொத்துக்கள், அல்லது பகுதியளவிலான சொத்துக்கள், ஏல்தகவுடைய சொத்துக்கள் அல்ல.

17. விதி 15(2) இன் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், இலங்கைக்கு வெளியே அமைந்துள்ள சொத்துக்கள், சட்டத்தின் 25(3) ஆம் பிரிவின் கீழ் சபையின் அனுமதியைப் பெற்றிருந்தாலொழிய, ஏல்தகவுடைய சொத்துக்கள் அல்ல.

18. வில்லங்கத்துக்குட்பட்ட சொத்துக்கள் ஏல்தகவுடையனவல்லதென்பதுடன், வில்லங்கத்துக்குட்பட்ட சொத்துக்கள் தொடர்பான நேரொத்த பொறுப்புக்கள் மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தைக் கணக்கிடுவதில் கணக்கெடுக்கப்படுதலுமாகாது.

19. (1) இரண்டாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, மூலதனப் போதுமாந்தன்மை விகிதத்தை கணக்கிடும் நோக்கத்துக்காக, நிரல் 2 இலுள்ள தொடர்புபட்ட பெறுமதி மதிப்பீட்டு நெறிகளுக்கிணங்க சந்தையுடன் ஒத்திருக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்திப் பட்டியல் 2 இன் நிரல் 1 இல் நிரற்படுத்தப்பட்ட வகுதிகளிலுள்ள ஏல்தகவுடைய சொத்துக்களைக் காப்புறுதியாளர்கள் பெறுமதி மதிப்பிடுதல் வேண்டும்.

(2) ஒவ்வொரு காப்புறுதியாளரும், பட்டியல் 2 இன் நிரல் 1 இல் நிரற்படுத்தப்பட்டவொரு வகுதியில் இராத சொத்துக்களைச் சந்தையுடன் ஒத்திருக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்தி, அல்லது சந்தையுடன் ஒத்திருக்கும் அணுகுமுறையை நியாயமான முறையில் பயன்படுத்த முடியாவிடின, இலங்கைக் கணக்கீட்டு நியமங்களைப் பயன்படுத்தி, பெறுமதி மதிப்பிடுதல் வேண்டும்.

பட்டியல் 2

சொத்துக்களைப் பெறுமதிமதிப்பிடுதல்

சொத்து வகுதிப் (பட்டியல் 1 இந் போன்று)	பெறுமதி மதிப்பீட்டு நெறிகள்
(அ) இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அரசாங்கப் பிணையங்களும் இலங்கை அரசாங்கத்தினால் முழுமையாக உத்தரவாதமளிக்கப்பட்ட தனிசுப் பிணையங்களும்	1. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வாராந்தப் பொருளாதாரச் சுட்டிக்காட்டுகைகளில் வழங்கப்பட்ட ஆரம்பச் சந்தை வியாபாரிகளினால் கூறப்பட்ட மிக்க அண்மையிலான சராசரி வாங்கும் விலை; அல்லது 2. மிக அண்மையிலான சந்தை விலையானது கிடைக்கப்பெறாதுவிடின, கணிக்கப்பட்ட பெறப்படத் தக்க பெறுமதி.
(ஆ) தனிசுப் பிணையங்கள்	வழங்குநரினால் அல்லது உத்தரவாதமளிப்பவரினால் சான்றுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட மிக்க அண்மையில் வெளியிடப்பட்ட வாங்கும் விலை

பட்டியல் 2 - (டாகுடர்ச்சி)

சொத்து வகுதிப் (பட்டியல் 1 இற் டோன்று)	பெறுமதி மதிப்பீட்டு நெறிகள்
(ச) நிலுவையாகவுள்ள காப்புறுதிப்பத்திரக் கடன்கள்	தேறிய பெறப்படத்தக்க பெறுமதி
(ஔ) நிலுவையாகவுள்ள கட்டுப்பணம்	உள்ளபடியான டாகை
(ட) அசைவற்ற ஆதனத்தின் மீதான ஈட்டுக் கடன்கள்	மதிப்பிடப்பட்ட தேறிய பெறப்படத்தக்க பெறுமதி

பாகம் V

பொறுப்புக்களின் பெறுமதி மதிப்பீடு

20. (1) மூலதனப் டோதுமாந்தன்மை விகிதத்தைக் கணக்கிடும் நோக்கத்துக்காக, இப்பாகத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கச் சந்தையுடன் ஒத்ததாகவுள்ள அடிப்படையில் காப்புறுதியாளர்கள் காப்புறுதிப் பொறுப்புக்களைப் பெறுமதி மதிப்பீடுதல் வேண்டும்.

(2) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கிணங்கக் காப்புறுதிசாராப் பொறுப்புக்களைப் பெறுமதி மதிப்பீடுதல் வேண்டும்.

21. (1) ஒவ்வொரு காப்புறுதியாளரும் பின்வரும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி நீண்டகாலக் காப்புறுதிப் பொறுப்புக்களைப் பெறுமதி மதிப்பீடுதல் வேண்டும் :-

நீண்டகாலக் காப்புறுதிப் பொறுப்பு - மிகச் சிறந்த மதிப்பீடு (BE) + நீண்டகாலப் பெறுப்புப் பாதகமான விலகுதலுக்கான இடர் விளிம்பு (RM).

(2) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் பின்வரும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திப் பொதுக் காப்புறுதிப் பொறுப்புக்களைப் பெறுமதி மதிப்பீடுதல் வேண்டும் :

உரிமைகோரிக்கைகள் பொறுப்புக்களாக இருக்குமிடத்து, (CL) = மிகச் சிறந்த மதிப்பீடுகள் உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு + இடர் விளிம்பு உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு, கட்டுப்பணங்கள் பொறுப்பாக இருக்குமிடத்தும், (PL) = அதிகபட்ச {(ஈடப்படாத கட்டுப்பண ஒதுக்கு, [மிகச் சிறந்த மதிப்பீடு (முடிவுறாத இடர் ஒதுக்கு) இடர் விளிம்பு (முடிவுறாத இடர் ஒதுக்கு)]} அத்துடன் UPR என்பது, ஈடப்படாத கட்டுப்பண ஒதுக்கு என்று பொருளாகுமிடத்தும், URR என்பது, முடிவுறாத இடர் ஒதுக்கு என்று பொருளாகுமிடத்தும்,

பொதுக்காப்புறுதிப் பொறுப்பு = உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு + கட்டுப்பணங்கள் பொறுப்பு.

22. (1) இப்பாகத்தின் ஏற்பாடுகளுக்கமைய, மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்பு, 32 ஆம் விதியினால் தேவைப்படுத்தப்பட்ட இடற்ற வட்டி விலைவு வளைவைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்ட எல்லா எதிர்காலப் பண ஒட்டங்களினதும் தற்போதைய மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பெறுமதியாகும்.

(2) மூன்றாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, வலுவிலுள்ள காப்புறுதிப்பத்திரங்களின் கீழான கடப்பாடுகளைக் கொடுத்துத் தீர்ப்பதற்குத் தேவைப்படுத்தப்பட்ட எல்லாப்பண உள்ளோட்டங்களையும் வெளியோட்டங்களையும் காப்பீடு செய்கின்ற கழிப்பனவு செய்யப்பட்ட பண ஒட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்பைக் காப்புறுதியாளர்கள் கணக்கீடுதல் வேண்டும்.

(3) நீண்டகாலக் காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் பின்வருவனவற்றின் பொறுப்புக்களைக் கணக்கீடுவதற்கு முழுமொத்தக் கட்டுப்பணப் பெறுமதிமதிப்பீட்டுச் செய்முறைக்குச் சமமான கழிப்பனவு செய்யப்பட்ட பண ஒட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துதல் வேண்டும் :-

- பங்குபற்றாத காப்புறுதிப்பத்திரங்கள்;
- பங்குபற்றுகின்ற காப்புறுதிப்பத்திரங்களின் உத்தரவாதமளிக்கப்பட்ட நன்மைகள் ; அத்துடன்
- கூறுடன் இணைந்த நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரங்களின் கூறுடன் இணையாத பொறுப்புக்கள்.

23. இருபத்திநான்காம் விதியின் ஏற்பாடுகளுக்கமைய, இயையான எதிர்காலப் பண ஒட்டங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும் :-

(அ) எதிர்கால கட்டுப்பணங்கள், விதிப்பனவுகள் மற்றும் கட்டணங்கள் ;

(ஆ) நிருவாகச் செலவுகள், முதலீட்டு முகாமைச் செலவுகள் மற்றும் உரிமைக் கோரிக்கைகள், முகாமைச் செலவுகள் ;

(இ) உரிமைக் கோரிக்கைகள், கொடுப்பனவுகள் ; அத்துடன்

(ஈ) நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரங்களுக்காக, இறப்பு, உயிரோடிருத்தல், இயலாமை நன்மைகள் உட்பட நன்மைகள் கொடுப்பனவுகளும் மற்றும் காலங்கழிதல், ஒப்படைப்பு, சுட்டுப்பண நிறுத்துகை, அல்லது வேறு எதிர்பாராதநிலைமை என்பவற்றின் மீது செலுத்தப்படற்பாலனவான நன்மைகளும்.

24. எதிர்கால வரிக்குமுன்னரான பண ஓட்டங்களின் தற்போதைய பெறுமதியின் மிகச் சிறந்த மதிப்பீட்டைத் தீர்மானிப்பதில், காப்புறுதியாளர்கள் பின்வருவனவற்றைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் :-

(அ) வருமான வரிக் கொடுப்பனவுப் பெறுகைகளும் ;

(ஆ) எதிர்காலக் காப்புறுதிப் பத்திரங்களிலிருந்து எழுகின்ற பண ஓட்டங்கள் ; அத்துடன்

(இ) நடைமுறை அல்லது எதிர்கால முதலீட்டுத் திரும்பல்கள் காப்புறுதிப் பத்திரம் வைத்திருப்போருக்குச் செலுத்தப்படற்பாலன வான நன்மைகளைப் பாதிக்கக்கூடியவிடத்து. கூறுடன் இணைந்த நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரங்கள், மற்றும் பங்குபற்றுகின்ற காப்புறுதிப்பத்திரங்கள் உட்பட, செயல்நிறைவேற்றத்துடன் இணைந்த நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரங்கள் தொடர்பான திரும்பல்கள் தவிரந்த நடப்பு அல்லது எதிர்கால முதலீடுகளிலிருந்தான முதலீட்டுத் திரும்பல்கள்.

25. பெறுமதி மதிப்பீட்டுத் தேதிக்குப் பின்னர் நியாயமான முறையில் ஏற்படக்கூடிய வலுவிலுள்ள காப்புறுதிப் பத்திரங்களுக்கான இயைபான எல்லாப் பண ஓட்டங்களும் எதிர்கால வாய்ப்பு அடிப்படையின் மீது உள்ளடக்கப்படுதல் வேண்டும்.

26. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் காப்புறுதிப்பத்திரம் என்ற அடிப்படையில் (வரிசைமுறைப்படி) பொறுப்புக்களைப் பெறுமதி மதிப்பிடுதல் வேண்டும். ஆனால் இது நியாயமான முறையில் இயலாததாகவுள்ள அளவுக்கு, காப்புறுதியாளர்கள், தரவுகளின் நியாயமான அன்னளவுகள் அல்லது தொகுதிப்படுத்துதல்களைப் பயன்படுத்தலாம்.

27. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் மீள்காப்புறுதியின் முழுமொத்த மற்றும் தேறிய அடிப்படையில் பொறுப்புக்களைக் கணக்கிடுதல் வேண்டும்.

(2) மீள்காப்புறுதியின் முழுமொத்த மற்றும் தேறிய அடிப்படையில் பொறுப்புக்களைத் தீர்மானிக்கும்நோக்கத்துக்காக இயைபான எதிர்காலப் பண ஓட்டங்களும் முழுமொத்த மற்றும் தேறிய அடிப்படையில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(3) மிகச் சிறந்த மதிப்பீட்டுப் (BE) பொறுப்புக்கள் மற்றும் இடர் விளிம்புகளின் (RM) மீது விகிதாசாரஞ்சார மீள்காப்புறுதி ஒழுங்கேற்பாடுகளின் தாக்கம் பற்றிக் காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் நியாயமான அண்ணளவுகளைப் பயன்படுத்தலாம்.

28. மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்புக்களைக் கணக்கிடுவதற்கென, காப்புறுதியாளரின் தொழில்பற்றி இயைபான எல்லாத் தகவல்களையும் கணக்கெடுத்து, நிகழக்கூடிய விளைவுகளின் அடிவரையைத் தீர்மானிப்பதற்கு (பகுப்பாய்வுசார் நுட்பங்கள், தீர்மானிப்பு முறையிலான நுட்பங்கள் மற்றும் போலிப்பாவனை முறைகள் போன்ற) தோதான விலைமதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரஞ்சார் நுட்பங்களைக் காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் பயன்படுத்துதல் வேண்டும்.

29. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், நிகழக்கூடிய விளைவுகளின் அடிவரையை மதிப்பிடுவதற்கு நியாயமான ஆதரிக்கப்படத்தக்க மற்றும் வெளிப்படையான மிகச் சிறந்த மதிப்பீட்டுக் கணிப்புகளின் அடிப்படையில் மிகச் சிறந்த மதிப்பீட்டுப் (BE) பொறுப்புக்களைத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பண ஓட்டங்களைக் கணக்கிடுதல் வேண்டும்.

(2) மிகச் சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்புகள்:

(அ) மனக்கணிப்பைப் பயன்படுத்தி செய்யப்படுதல் வேண்டுமென்பதுடன், அனுபவத்தின் அடிப்படையிலிருத்தலும் வேண்டும்;

(ஆ) இயைபான புள்ளிவிபரஞ்சார் மற்றும் வேறு தகவலைக் கணக்கெடுத்துதல் வேண்டும் ; அத்துடன்

(இ) மிகையாகக் கூறப்படுதலோ அல்லது குறைவாகக் கூறப்படுதலோ ஆகாது.

(3) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், (4) ஆம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, எதிர்கால அனுபவத்துக்காக மிகச் சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்புகளைத் தீர்மானிப்பதில், ஆரம்பப்புள்ளியாகத் தமது சொந்த அனுபவத்தைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(4) அவர்களின் அனுபவம் போதிய முறையில் நம்பகமானதாக இராதிருப்பின், பொருத்தமான மிகச் சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்புகளை நிலைநாட்டுவதற்கு, அத்தகைய காப்புறுதியாளர்கள், தோதான கைத்தொழில் தரவுகளை, மீள் காப்புறுதியாளர்களிடமிருந்தான தரவுகளை, குடிசனத்தொகைப் புள்ளிவிபரங்களை அல்லது அண்மைக்காலத்திற்கான தொழிந்திட்டமிடுதல் முயற்சியொன்றில் பயன்படுத்தப்பட்ட கணிப்புகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(5) பொறுப்பின் தன்மை போதியளவு எளிமையாகவிருந்தாலொழிய, அத்தகைய காப்புறுதியாளர்கள், மிகச் சிறந்த மதிப்பீட்டுப் (BE) பொறுப்பானது இயல்திறப் பொறுப்பு விளைவுகளின் பகிர்வினது அடிவரைவைப் பிரதிபலிக்கும் வகையில் கணிப்புகளிலான வேறுபாடுகள் எந்த அளவுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் ஒன்றுடன் ஒன்று கூட்டுத்தொடர்புடையன வாசவிருக்கக்கூடுமோ அல்லது ஒன்றின் மீதொன்று செல்வாக்குச் செலுத்தக்கூடுமோ அந்த அளவைக் கணக்கெடுப்பதற்கு அவர்களின் மிகச் சிறந்த மதிப்பீடுகளுக்குத் (BE) தோதான சீராக்கல்களைச் செய்தல் வேண்டும்.

(6) விதிகள் 30 (4) மற்றும் 33 (4) என்பவற்றின் ஏற்பாடுகளுக்குப் பங்கமின்றி, காப்புறுதியாளர்கள், மதிச் சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்புகளை சிரமமானவோர் அடிப்படையில் பரிசீலனை செய்தல் வேண்டுமென்பதுடன், தோதாகவிருப்பின் அவற்றை அடுத்த பெறுமதி மதிப்பீட்டுத் தேதிக்கு முன்னர் மீளாய்வு செய்தலும் வேண்டும்.

30. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், மிகச் சிறந்த மதிப்பீட்டுப் (BE) பொறுப்புக்களைத் தீர்மானிப்பதற்கு எதிர்காலப் பண ஓட்டங்களை எதிர்வுசூறுவதற்கென, பின்வருவனவுட்பட, சந்தைசாரா இடர்களுக்கான நியாயமான மிகச் சிறந்த மதிப்பீட்டுக்கு கணிப்புக்களையும் ஏனைய உள்ளீடுகளையும் பயன்படுத்துதல் வேண்டும் :-

(அ) இறப்புநிலையும் நோயுற்ற நிலையும் ;

(ஆ) காப்புறுதிப்பத்திர நிறுத்துகைகளும் காலம் கழிதல்களும் ஒப்படைப்புக்களும் ; அத்துடன்

(இ) செலவுகளும் செலவுப் பணவீக்கமும்.

(2) இரண்டு அல்லது அதற்குமேற்பட்ட சந்தைசாரா உள்ளீடுகளுக்கிடையேயான ஆக்கபூர்வமான அல்லது எதிர்மறையான கூட்டுத்தொடர்புகள் மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்புக்களைக் கணக்கிடுவதில் ஒத்திருக்கின்ற முறையில் பிரதிபலிக்கப்படுதல் வேண்டும்.

(3) இயலாமை நன்மைகளுக்காக, மிகச் சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்புக்கள், இறப்புநிலை மற்றும் குணமடைநிலை வீதங்களுக்காகவும் இயலாமை நிலைப்பாட்டு வீதங்களுக்காகவும் செய்யப்படுதல் வேண்டும்.

(4) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், ஆகக்குறைந்தது வருடாந்தம் ஒரு தடவையேனும் காலங்கழிதல்கள் மற்றும் ஒப்படைப்புக்கள் தொடர்பான மிகச் சிறந்த மதிப்பீட்டுக் கணிப்புகளைப் பரிசீலனை செய்தல் வேண்டுமென்பதுடன், தோதாகவிருப்பின், அவற்றின் மிக அண்மைக்காலத்தினதான அனுபவத்தைப் பிரதிபலிப்பதற்கு அடுத்த பெறுமதி மதிப்பீட்டுத் தேதிக்கு முன்னர் அவற்றை மீளாய்வு செய்தலும் வேண்டும்.

31. (1) மூன்றாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, மிகச் சிறந்த மதிப்பீட்டுப் (BE) பொறுப்புக்களைக் கணக்கிடுவதில், காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், நிகழ்தகவுப் பகிர்வின் போலிப்பாவனைக்குத் தோதான முறையொன்றைப் பயன்படுத்துவதன் மூலம் விளைவுகளின் ஏதேனும் நேரியலில்லா அல்லது சமச்சீரற்ற பகிர்வின் பயனைக் கணக்கெடுத்தல் வேண்டும்.

(2) மூன்றாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, நேரியலில்லா அல்லது சமச்சீரற்ற பகிர்வு பண ஓட்டங்களின் பெறுமதி மீது குறிப்பிடத்தக்க பயனைக் கொண்டிருப்பின் உதாரணமாக உள்ளார்ந்த விருப்புத் தொகுிகளையும் உத்தரவாதங்களையும் கொண்டுள்ள காப்புறுதிப்பத்திரங்களின் விடயத்தில், காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் தோதான முறையில் போலிப்பாவனை செய்யப்பட்ட நிகழ்தகவுப் பகிர்வின் அடிவரையாக மிகச் சிறந்த மதிப்பீட்டுப் (BE) பொறுப்பைக் கணக்கிடுவதற்கான போலிப்பாவனை முறையைப் பயன்படுத்தி பொறுப்பு விளைவுகளின் சமச்சீரற்ற பகிர்வைக் கணக்கிடுதல் வேண்டும்.

(3) அத்தகைய காப்புறுதிப்பத்திரங்கள் மொத்தக் காப்புறுதிப் பொறுப்புக்களின் 5 சதவீதத்துக்குக் குறைவானதைக் குறித்தால், சபையின் அங்கீகாரத்துடன், காப்புறுதியாளர்கள் தீர்மானிப்பு ரீதியிலான முறையொன்றைப் பயன்படுத்தலாம்.

32. (1) இரண்டாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், பொறுப்புப் பண ஓட்டங்களைக் கழிப்பனவு செய்வதற்கு இடரற்ற வட்டி வீத விளைவு வளைவொன்றைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(2) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், சபையின் அங்கீகாரத்துடன், தோதான கணித முறையிலான மாதிரியைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்டதும், இலங்கை அரசாங்க நடப்பு முறி வீதங்களுடன் ஒத்ததாகவுள்ளதுமான இடரற்ற வட்டிவீத விளைவு வளைவைப் பயன்படுத்தலாம்.

(3) சபையானது (2) ஆம் பந்தியின் கீழான வட்டிவீத வளைவை அங்கீகரித்திராதுவிடின், அத்தகைய காப்புறுதியாளர் சபையினால் வெளியிடப்பட்ட இடரற்ற நடப்பு வட்டிவீத வளைவைப் பயன்படுத்துதல் வேண்டும்.

33. (1) இறப்பு நிலை மற்றும் நோயுற்ற நிலை இடர்களுக்கான மிகச் சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்புகளைத் தீர்மானிப்பதில், சபையானது குறித்துரைக்கப்பட்ட இறப்பு நிலை அல்லது நோயுற்ற நிலைப் பட்டியல்களைத் தேவைப்படுத்தியிருந்தாலொழிய, நீண்டகாலக்

காப்புறுதியாளர்கள், உட்கிடையான எவையேனும் விளிம்புகளை அகற்றுவதற்குத் தோதானவிடத்தெல்லாம் பொருத்தமான பெருக்கி மூலம் சரிக்கட்டப்பட்ட நியமக் கைத்தொழில் இறப்பு நிலை மற்றும் நோயுற்ற நிலைப்பட்டியல்களைப் பயன்படுத்தலாம்.

(2) மூன்றாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, பெருக்கியானது, உள்ளபடியான இறப்பு நிலையையும் நோயுற்றநிலையையும் எதிர்பார்க்கப்பட்ட இறப்பு நிலை மற்றும் நோயுற்றநிலையுடன் ஒப்பிட்டு, காப்புறுதியாளரின் அண்மைக்காலத்திற்கான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

(3) காப்புறுதியாளரொருவருக்குப் போதிய அனுபவம் இராதுவிடின், காப்புறுதியாளர், பொருத்தமான சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்புகளை நிலைநாட்டுவதற்குத் கைத்தொழிற்றரவுகளை, மீள்காப்புறுதியாளர்களிடமிருந்தான தரவுகளை, குடிசனத்தொகைப் புள்ளிவிபரங்களை அல்லது அண்மைக் காலத்தினதான தொழிற்திட்டமிடுதல் முயற்சியொன்றில் பயன்படுத்தப்பட்ட கணிப்புகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(4) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் இறப்புநிலை மற்றும் நோயுற்றநிலை தொடர்பான மிகச் சிறந்த மதிப்பீட்டுக் (BE) கணிப்பு ஆகக் குறைந்தது ஒவ்வொரு முன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவையேனும் பரிசீலனை செய்தல் வேண்டுமென்பதுடன், மிக்க அண்மைக்காலத்தினதான அனுபவத்தைப் பிரதிபலிப்பதற்கு அடுத்த பெறுமதி மதிப்பீட்டுத் தேதிக்கு முன்னர் அவற்றை மீளாய்வு செய்தலும் வேண்டும்.

34.(1) பங்குபற்றுகின்ற காப்புறுதிப்பத்திரப் பொறுப்புக்களின் பெறுமதி, பங்குபற்றுகின்ற காப்புறுதி நிதிய மட்டத்தில் பெறப்பட்ட, உத்தரவாதமளிக்கப்பட்ட நன்மைகள் பொறுப்பினதும் மொத்த நன்மைகள் பொறுப்பினதும் பெறுமதியின் உயர்வான பெறுமதியாகும்.

(2) உத்தரவாதமளிக்கப்பட்ட நன்மைகள் பெறுமதியைக் கணக்கிடுவதில், காப்புறுதியாளர்கள், (உத்தேசிக்கப்பட்ட மிகையுதியங்கள் உட்பட) உத்தரவாதமளிக்கப்பட்ட நன்மைகள் மட்டுமே உள்ளடக்குதல் வேண்டுமென்பதுடன், 32 ஆம் பிரிவினால் தேவைப்படுத்தப்பட்ட விளைவு இடற்ற வட்டிவீத விளைவு வளைவைப் பயன்படுத்திப் பண ஓட்டங்களை கழிப்பனவு செய்தலும் வேண்டும்.

(3) மொத்த நன்மைகள் பொறுப்பைக் கணக்கிடுவதில், காப்புறுதியாளர்கள் எல்லா உத்தரவாதமளிக்கப்பட்ட மற்றும் உத்தரவாதமளிக்கப்படாத நன்மைகளை உள்ளடக்குதல் வேண்டுமென்பதுடன், பங்குபற்றுகின்ற காப்புறுதி நிதியத்தின் நிதிய அடிப்படையிலான விளைவைப் பயன்படுத்திப் பண ஓட்டங்களைக் கழிப்பனவு செய்தலும் வேண்டும்.

(4) நிதிய அடிப்படையிலான விளைவு வரலாற்று முறையான விளைவிலிருந்தும் பங்குபற்றுகின்ற காப்புறுதி நிதியத்தின் எதிர்கால முதலீட்டு நோக்கிலிருந்தும் நிதியத்தின் முதலீட்டு வருமானத்தின் மீது தீர்மானிக்கப்பட்ட தேறிய வரியிலிருந்தும் பெறப்படுதல் வேண்டும்.

35. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், காப்புறுதி நிதியம் எதிர்காலக் கட்டுப்பாடுகளை ஈடுசெய்வதற்குப் போதியதாகவிருக்குமென்பதைத் தீர்மானிப்பதற்குக் கூறுடன் இணையாத மற்றும் இணைந்த எதிர்காலப் பண ஓட்டங்களை எதிர்வு கூறுவதன் மூலம் கூறுடன் இணைந்த நீண்டகாலக் காப்புறுதிப் பத்திரங்களின் கூறுடன் இணையாத பொறுப்புக்களைத் தீர்மானித்தல் வேண்டுமென்பதுடன், இல்லாவிடில், பற்றாக்குறையை நீக்கிவிடுவதற்குப் பொறுப்புப் பெறுமதியை அதிகரித்தலும் வேண்டும்.

(2) கூறுடன் இணையாத பண ஓட்டங்கள், 32 ஆம் விதியினால் தேவைப்படுத்தப்பட்ட இடற்ற வட்டிவீத விளைவு வளைவைப் பயன்படுத்திக் கழிப்பனவு செய்யப்படுதல் வேண்டும்.

(3) கூறுடன் இணைந்த நீண்டகால நிதியத்தின் வளர்ச்சி ஒரு பண உள்ளோட்டத்தை விளைவிக்கும் போது, காப்புறுதியாளர்கள் எதிர்காலப் பண ஓட்டத்தைக் கணக்கிடுவதில் (நேரான இடர் விளிம்புக்காக (RM) அனுமதியளித்து) நிதிய வளர்ச்சி வீதக்கணிப்புகளைச் சீராக்குவதன் மூலம் பண உள்ளோட்டங்களைத் தீர்மானித்தல் வேண்டும்.

(4) நிதிய வளர்ச்சி வீதக் கணிப்பு நிதிய முகாமையாளரின்ால் வழங்கப்பட்ட நிதிய அனுபவத்துடன் ஒத்ததாகவிருத்தல் வேண்டும்.

36. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் நீண்டகாலக் காப்புறுதிப் பத்திரங்களுக்காக எதிர்மறையான பொறுப்புக்களை நிலைநாட்டலாம் என்பதுடன், (பொறுப்புக்களைப் பூச்சியத்திற்கு இடுவதற்குத் தேவைப்படுத்தப்படவும் மாட்டார்கள்).

(2) ஒரு காப்புறுதிப்பத்திரத்தின் ஒப்படைப்பு பெறுமதி மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பெறுமதி (BE) மற்றும் இடர்விளிம்பு (RM) என்பவற்றின் பணத்தொகைக்குக் குறைவாகவிருப்பின் மிகச் சிறந்த மதிப்பீட்டுப் (BE) பொறுப்பின் பெறுமதி, காப்புறுதிப்பத்திரத்தின் ஒப்படைப்புப் பெறுமதிக்கு அதிகரிக்கப்படாதிருக்கலாம்.

37. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரங்களின் கீழான எல்லா விருப்புத் தெரிவிப்புக்களையும் உத்தரவாதங்களையும் இனங்காணுதல் வேண்டுமென்பதுடன், காப்புறுதிப்பத்திரப் பொறுப்பின் பெறுமதி, விருப்புத் தெரிவிப்புக்களையும் உத்தரவாதங்களையும் பிரயோகிப்பதிலிருந்து விளையக்கூடிய பொறுப்புக்களைக் காப்பீடு செய்வதற்கானதொரு தொகையை உள்ளடக்குதலும் வேண்டும்.

(2) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், பந்தி (3), (4) மற்றும் (5) என்பவற்றின் ஏற்பாடுகளுக்கமைய, 75% சாதகக் காலத்தில் அத்தகைய காப்புறுதிப்பத்திரப் பொறுப்புக்களின் வலுவாந்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உத்தேசமான முறையைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(3) உள்ளார்ந்த விருப்புத் தெரிவிப்புக்கள் அல்லது உத்தரவாதங்களுடனான காப்புறுதிப் பத்திரங்களின் மிகச் சிறந்த மதிப்பீட்டு (BE) பொறுப்பு முடிய அடிப்படையிலான விருப்புத் தெரிவு விலைகுறித்தல் வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தி அல்லது இடர்ச் சம்பாட்டுப் பெறுமதி மதிப்பீடு போன்ற அணுகுமுறையைப் பயன்படுத்திப் பெறுமதி மதிப்பிடலாம்.

(4) ஐந்தாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, உள்ளார்ந்த விருப்புத் தெரிவுகள் அல்லது உத்தரவாதங்களுடனான நீண்டகாலக் காப்புறுதிப் பத்திரங்களுக்காக எஞ்சியுள்ள இடர்கள் விகிதாசாரமுறையில் சிறிய பங்களிப்பைச் செய்து, மொத்தத் திட்டவட்டமின்மையின் குறிப்பிடத்தக்க விகிதாசாரம் ஓர் இடத்திலிருந்து அல்லது சிறிய எண்ணிக்கையிலான இடர்களிலிருந்து மட்டுமே எழுகின்றவிடத்து, காப்புறுதியாளர்கள், ஆரம்ப இடர்களுக்காகப் போலிப் பாவனை அணுகுமுறையையும் இரண்டாம் நிலை இடர்களுக்காகத் தீர்மானிப்பு ரீதியிலான அணுகுமுறையையும் இணைக்கின்ற பெறுமதிமதிப்பீட்டு நுட்பத்தை பயன்படுத்தலாம்.

(5) விருப்புத் தெரிவுகள் அல்லது உத்தரவாதங்களுடனான காப்புறுதிப் பத்திரங்களுக்கான மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்பு, மொத்த நீண்டகாலக் காப்புறுதிப் பொறுப்புக்களின் 5 சதவீதத்துக்குக் குறைவாகவிருப்பதற்கு எதிர்பார்க்கப்படுமிடத்து அல்லது விருப்புத்தெரிவுகளும் உத்தரவாதங்களும் எளிமையானவையாகவும் குறுகியகாலத்துக்கானவையாகவும் இருக்குமிடத்து, சபையின் அங்கீகாரத்துடன் காப்புறுதியாளர்கள் தீர்மானிப்பு ரீதியிலான முறையைப் பயன்படுத்தலாம்.

38. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், நீண்டகாலக் காப்புறுதிப் பொறுப்புக்களைப் பெறுமதி மதிப்பிடுவதில், பின்வருவனவற்றுக்காகத் தோதான தீர்மானங்களை உள்ளடக்குதல் வேண்டும் :-

(அ) உரிமைக் கோரிக்கைகளின் உடனடிக் கொடுப்பனவு ;

(ஆ) வரையறுக்கப்பட்ட கொடுப்பனவுக் காப்புறுதிப்பத்திரங்கள் மற்றும் செலுத்தப்பட்ட காப்புறுதிப்பத்திரங்களின் விடயத்தில், எதிர்காலச் செலவுகளும் மிகையுதியங்களும் ;

(இ) காலங்கழிந்துள்ள காப்புறுதிப்பத்திரங்களின் கீழ் ஏலவேயுள்ள பொறுப்புக்கள் அல்லது எதிர்பார்க்கப்பட்ட எதிர்காலப் பொறுப்புக்கள் ;

(ஈ) கொடுப்பனவிலான இயலாமை நன்மைகள் ;

(உ) கட்டுப்பணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளவிடத்து, வலுவில் வைத்திருக்கப்பட்ட காப்புறுதிப்பத்திரங்கள் ;

(ஊ) ஆயுட் காப்புறுதி செய்யப்பட்டவர் இயலாமைக்குட்படும் பட்சத்தில் எதிர்கால நன்மைகள் அல்லது கட்டுப்பணங்களின் எதிர்காலத் தள்ளுபடிகள் ;

(எ) ஒரு குறை நிலைத் தகைமை இடரை அல்லது உயர்நிலை இடரைக் கொண்ட தொழிலைக் காப்பீடு செய்கின்ற காப்புப்பத்திரங்கள் ; அத்துடன்

(ஏ) ஏலவே நிரற்படுத்தப்படாத நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரத்தின் கீழான வேறேதேனும் பொறுப்பு அல்லது எதிர்பாராப் பொறுப்பு.

39. ஈட்டப்படாத கட்டுப்பண ஒதுக்கையும் (UPR) முடிவுறாததுள்ள ஒதுக்கின் மிகச் சிறந்த மதிப்பீட்டையும் (BE) கணக்கிடுவதற்குப் பட்டியல் 3 இலுள்ள செய்முறையைப் பயன்படுத்தி பொதுக் காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் பின்வரும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திப் பொதுக் காப்புறுதிப் தொழிலின் ஒவ்வொரு உப வகுப்புக்குமான கட்டுப்பணங்கள் பொறுப்பைக் கணக்கிடுதல் வேண்டும்:-

கட்டுப்பண பொறுப்பு = ஆக்கூடிய {ஈட்டப்படாத கட்டுப்பண ஒதுக்கு, (UPR) [மிகச் சிறந்த மதிப்பீடு (BE) (முடிவுறாததுள்ள இடர் ஒதுக்கு [(UPR)] + இடர் விளிம்பு (முடிவுறாததுள்ள இடர் ஒதுக்கு - UPR)]}

பட்டியல் 3

ஈட்டப்பபாத கட்டுப்பண ஒதுக்கு மற்றும் முடிவுறாதுள்ள இடர் ஒதுக்கு என்பவற்றுக்கான கணக்கிடுதல் செய்முறை

காரணி	வகுதி	பெறுமதி மதிப்பீட்டுச் செய்முறை
ஈட்டப்பபாத கட்டுப்பண ஒதுக்கு (URR)	மீள் காப்புறுதிக் காப்புறுதிப் பத்திரங்கள் தவிர எல்லாப் பொதுக் காப்புறுதிப் பத்திரங்களும்	சபையினால் தேவைப்படுத்தப்பட்ட தரகை விஞ்சாமல் இடையீட்டாளர் களுக்குச் செலுத்தப்பட்ட கணக்கிடப்பட்ட தரகுகளுக்காகச் சீராக்கப்பட்ட கட்டுப்பணம். ஓராண்டுக் காலத்துடனான காப்புறுதிப் பத்திரங்களுக்காக, 1/24 முறையிலும் பார்க்கச் செம்மை குறைந்ததல்லாத தோதான காலப்பங்கீட்டு முறை, ஓராண்டுக்கு மேற்பட்ட அல்லது ஓராண்டினவிடக் குறைந்த காலத்துடனான காப்புறுதிப்பத்திரங்களுக்காக, காப்புறுதிப்பத்திரக் காலத்தின் ஒவ்வொரு மாதத்தின் போதும் கட்டுப்பணங்களின் ஒருசீரான பரவுகையை ஏற்கின்ற முறையொன்று
	எல்லா மீள் காப்புறுதிக் காப்புறுதிப் பத்திரங்களும்	1/8 முறையிலும் பார்க்கச் செம்மை குறைந்ததல்லாத தோதான காலப்பங்கீட்டுமுறை.
மிசு சிறந்த மதிப்பீடு (BE) முடிவுறாதுள்ள இடர் ஒதுக்கு (URR)	எல்லாக் காப்புறுதிப் பத்திரங்களும்	காப்புறுதிப்பத்திரங்களை நிருவகித்தல், உரிமைக்கோரிக்கைகளைக் கொடுத்துத் தீர்த்தல், எதிர்பார்க்கப்பட்ட கட்டுப்பண மீளளிப்புக்காக ஏற்பாடு செய்தல் என்பவற்றிலான மேந்தலைகளுட்படவும், உரிமைக் கோரிக்கைகளைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு உறப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட செலவுகளுக்கான ஏற்பாடுட்படவும், பெறுமதி மதிப்பீட்டுத் தேதியன்றுள்ளவாறு ஏற்கப்பட்ட இடர்களுக்காக, எதிர் கால நிகழ்வுகளிலிருந்து எழுகின்ற எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால உரிமைக் கோரிக்கைகளின் கொடுப்பனவுகளினது மிசு சிறந்த மதிப்பீடு.

40. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், பின்வரும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திப் பொதுக் காப்புறுதித் தொழிலின் ஒவ்வோர் உப வகுப்புக்குமான உரிமைக் கோரிக்கைகள், பொறுப்பைக் கணக்கிடுதல் வேண்டும்.

உரிமைக்கோரிக்கைகள் பொறுப்பு (CL) = மிசு சிறந்த மதிப்பீடு (உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு) + இடர் விளிம்பு (உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு)

(2) உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பைக் கணக்கிடுவதில், காப்புறுதியாளர்கள், உறப்பட்ட ஆனால் அறிக்கையிடப்படாத உரிமைக்கோரிக்கைகள் மற்றும் நுண்ணாய்வுக் கட்டணங்கள், நடடம், சீராக்குதற் கட்டணங்கள், சட்டக் கட்டணங்கள், மருத்துவக்கட்டணங்கள், தொழில் ஆகு செலவுகள் மற்றும் உள்ளக நிருவாக ஆகு செலவுகள் போன்ற நேரடியான மற்றும் நேரடியல்லாத உரிமைக் கோரிக்கைகள் தொடர்பான செலவுகள் உட்பட, பெறுமதி மதிப்பீட்டுத் தேதியன்றுள்ளவாறு உறப்பட்ட உரிமைக் கோரிக்கைகள் தொடர்பான எல்லா எதிர்காலக் கொடுப்பனவுகளையும் கணக்குக்கெடுத்தல் வேண்டும்.

(3) உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பின் மிசு சிறந்த மதிப்பீடு, இயைபான காப்புறுதி இடர்களின் அடிப்படைப் பகிர்வின் புள்ளிவிபரஞ்சார் அடிவரைபைப் பிரதிபலித்தல் வேண்டும்.

41. (1) காப்புறுதிப் பொறுப்புக்களைத் தீர்மானிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தரவுகளின் காப்புறுதிப்பத்திர நிருவாகச் செலவுகள் உள்ளடக்கப்பட்டிராதவிடத்து, பொதுக் காப்புறுதியாளர்கள் அத்தகைய செலவுகளுக்காகத் தனிவேறான ஏற்பாட்டைச் செய்தல் வேண்டும்.

(2) உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பினதும் கட்டுப்பணப் பொறுப்பினதும் மிசு சிறந்த மதிப்பீட்டைத் தீர்மானிப்பதில், பொதுக் காப்புறுதியாளர்கள், சம்பள அல்லது விலை அதிகரிப்புகள், நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட வட்டி அல்லது வேறு சூழல் அல்லது பொருளாதாரக் காரணிகளால் விளைவிக்கப்பட்ட எதிர்கால உரிமைக் கோரிக்கைகள் அதிகரிப்புக்காகத் தோதான ஏற்பாடொன்றைச் செய்தல் வேண்டும்.

(3) கழிப்பனவு செய்தலின் பயன் முக்கியமானதாகவும் தோதானதாகவும் இருப்பின், காப்புறுதியாளர்கள், 32 ஆம் விதியினால் தேவைப்படுத்தப்பட்ட இடரற்ற வட்டிவீதவிளைவு வளைவைப் பயன்படுத்திக் கழிப்பனவு செய்யப்பட்ட அடிப்படையின் மீது உரிமைக்கோரிக்கைகள் பொறுப்பு மற்றும் கட்டுப்பணப் பொறுப்பைக் கணக்கிடலாம்.

பாகம் VI

இடர்விளிம்பைத் (RM) தீர்மானித்தல்

42. (1) சாத்தியமான விளைவுகளின் அடிப்படை நிகழ்தகவுப் பகிர்வு தொடர்பில் மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்பு மற்றும் இடர் விளிம்பின் கூட்டுமொத்தத் தொகை 75% சாதகக் காலத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு காப்புறுதியாளரும் இடர்விளிம்பைத் தீர்மானித்தல் வேண்டும்.

(2) இடர்விளிம்பைத் தீர்மானிப்பதில், நெருக்குவார நிலைவரப்படியின் கீழ் அல்லது இடர்விளிம்புக் காரணிகளை மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்புக்களுக்கு ஏற்புடையனவாக்குவதன் மீது மீள்காப்புறுதி மீளப் பெறப்படற்பானவற்றின் தற்போதைய பெறுமதியைத் தீர்மானிப்பதன்மேல் (வைத்திருப்பு எல்லைகள் அல்லது ஒதுக்குப்பங்கு நூற்று வீதங்கள் போன்ற) காப்புறுதியாளரின் மீள்காப்புறுதி ஒப்பந்தங்களின் ஏற்பாடுகளினது தாக்கத்தைக் காப்புறுதியாளர்கள் கணக்குக் கெடுத்தல் வேண்டும்.

43. (1) காப்புறுதியாளரொருவருக்குப் போதியமுறையில் நம்பத்தகு அனுபவமிருப்பின், காப்புறுதியாளர், சபையின் அங்கீகாரத்துடன், மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்பினதும் இடர்விளிம்பினதும் கூட்டுமொத்தத் தொகை தேவைப்பட்ட 75% சாதககாலத்தை எய்தும் வகையில் தோதான இடர்விளிம்புகளைத் தீர்மானிப்பதற்கு உள்ளக மாதிரியொன்றைப் பயன்படுத்தலாம்.

(2) உள்ளக மாதிரியொன்றைப் பயன்படுத்தித் தீர்மானிக்கப்பட்ட இடர்விளிம்புகள் ஒவ்வொரு உப வகுப்புக்குமல்லாது பொருள் மட்டத்தில் ஏற்புடையதாகலாமென்பதுடன், அத்தகையவொரு கணிப்பைத் தீர்மானிப்பதற்குக் காப்புறுதியாளரொருவருக்குப் போதியமுறையில் நம்பகமான அனுபவமிருப்பின், அம்மாதிரியானது இடர்ப்பன் முகப்படுத்தலுக்கான கணிப்பொன்றையும் உள்ளடக்கலாம்.

(3) ஒவ்வொரு பெறுமதிமதிப்பீட்டுத் தேதியன்றுள்ளவாறு, சபையின் எழுத்திலான அங்கீகாரத்துடன், ஒவ்வொரு விடயத்திலும் மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்பினதும் இடர்விளிம்பினதும் கூட்டுமொத்தத்தொகை 75% சாதகக் காலத்தை எய்துகின்றதெனக் காப்புறுதியாளர்கள் எடுத்துக்காட்டுவதற்கு இயன்றோராதல் வேண்டும்.

44. (1) சபையானது 43 ஆம் விதியின் கீழ் உள்ளக மாதிரியொன்றை அங்கீகரிக்காதிருப்பின், நீண்டகாலக் காப்புறுதியாளர்கள் பட்டியல் 4 இல் குறித்துரைக்கப்பட்ட தவறப்பட்ட இடர்விளிம்புகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(2) தவறப்பட்ட இடர்விளிம்புகளைப் பயன்படுத்துகின்ற நீண்டகாலக்காப்புறுதியாளர்கள், பட்டியல் 4 இல் நிரற்படுத்தப்பட்ட இயைபான பெறுமதி மதிப்பீட்டு அளவெல்லைகளுள் ஒவ்வொன்றுக்காகவும், பின்வருவன மூலம் ஒவ்வொரு காப்புறுதிப் பத்திரத்துக்காகவும் உயர்வான பொறுப்புப் பெறுமதியை விளைவிக்கின்ற நெருக்குவாரக் காரணி (+/-) என்பதன் திசையைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(அ) ஒவ்வொரு இயைபான அளவெல்லைக்கும் ஏற்புடைத்தாக்கப்பட்ட ஆக்கபூர்வமான மற்றும் எதிர்மறையான நெருக்குவாரக் காரணிகளின் கீழ் காப்புறுதிப்பத்திரப் பொறுப்புக்களின் பெறுமதியை முதலில் தீர்மானித்தல், பின்னர்

(ஆ) ஒவ்வொரு அளவெல்லைக்காகவும், மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்புடன் ஒப்பிடுகையில் உயர்வான பொறுப்புப் பெறுமதியை விளைவிக்கின்ற நெருக்குவாரத் திசையைத் தெரிவுசெய்தல்.

(3) ஒவ்வொரு இயைபான அளவெல்லைக்குமான நெருக்குவாரக் காரணியின் தேவைப்படுத்தப்பட்ட திசை ஒரு பொருள் வகைக்காகத் தீர்மானிக்கப்பட்டுள்ளபின்னர், காப்புறுதியாளர், உயர்வான பொறுப்புப் பெறுமதியை ("இணைந்த நெருக்குவாரப் படுத்தப்பட்ட நிலைவரப்படி") விளைவிக்கின்ற திசையில் ஒரேநேரத்தில் இடர்காரணிகள் எல்லாம் நெருக்குவாரப்படுத்தப்படும் தனியொரு நிலைவரப்படியைப் பயன்படுத்தி அக்காப்புறுதிப் பத்திர வகைக்காக உற்பத்திப் பொருட் பொறுப்புக்களின் பெறுமதியைத் தீர்மானித்தல் வேண்டும்.

(4) இடர் விளிம்பானது, இணைந்த நெருக்குவாரப்படுத்தப்பட்ட நிலைவரப்படியின் கீழ் காப்புறுதிப்பத்திரம் பொறுப்புக்களின் பெறுமதிக்கும் நேரொத்த மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்புக்களின் பெறுமதிக்கும் நேரொத்த மிகச்சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்புக்கும் இடையேயான வித்தியாசமாகும்.

பட்டியல் 4

நீண்டகாலக் காப்புறுதிப் பொறுப்புகளுக்கான தவறப்பட்ட இடர் விளிம்புகள் :

பெறுமதி மதிப்பீட்டு அளவெல்லைகள்	காப்புறுதிப்பத்திர வகைகள்	இடர்விளிம்பு நெருக்குவாரக் காரணிகள்
இறப்புநிலை (ஆண்டுத்தொகைசாரா)	(i) உத்தரவாதமளிக்கப்பட்ட கட்டுப்பணம்	மிகச் சிறந்த மதிப்பீட்டுக் கணிப்பின் ± 10%
	(ii) உத்தரவாதமளிக்கப்படாத கட்டுப்பணம்	மிகச் சிறந்த மதிப்பீட்டுக் கணிப்பின் ± 7.5%
இறப்பு நிலை (ஆண்டுத்தொகை)		-15%
முழுமையான மற்றும் நிரந்தரமான இயலாமை மற்றும் இக்கட்டான சகவீனம்	(i) உத்தரவாதமளிக்கப்பட்ட கட்டுப்பணம்	மிகச் சிறந்த மதிப்பீட்டு இயலாமைக் கணிப்பின் ± 20% மற்றும் குணமடைதல் கணிப்பில் 20% குறைப்பும்
	(ii) உத்தரவாதமளிக்கப்படாத கட்டுப்பணம்	மிகச் சிறந்த மதிப்பீட்டு இயலாமைக் கணிப்பின் ± 10% மற்றும் குணமடைதல் கணிப்பில் 10% குறைப்பும்
புதுப்பித்தற் செலவு		மிகச் சிறந்த மதிப்பீட்டுக் கணிப்பின் ± 10%
தொடர்ந்திருக்கும் தன்மை		மிகச் சிறந்த மதிப்பீட்டுக் கணிப்பின் ± 20%

* குறிப்பு உத்தரவாதமளிக்கப்பட்டது என்பது முன்னாண்டுகளுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு உத்தரவாதமளிக்கப்பட்டது என்று பொருளாகும்.

45. (1) சபையானது 43 ஆம் விதியின் கீழ் உள்ளக மாதிரியொன்றை அங்கீகரித்திராவிடின், பொதுக் காப்புறுதியாளர்கள் பட்டியல் 5 இல் குறித்துரைக்கப்பட்ட தவறப்பட்ட இடர் விளிம்புகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(2) முடிவுறாததுள்ள இடர் ஒதுக்கு மற்றும் உரிமைக் கோரிக்கைகள் பொறுப்புகளுக்கான இடர் விளிம்புகள் பட்டியல் 5 இலுள்ள இயைபான இடர் விளிம்புக் காரணியினால் மிகச் சிறந்த மதிப்பீட்டுப் பொறுப்பைப் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுதல் வேண்டும்.

(3) பட்டியல் 5 இணைப் பயன்படுத்தி இடர் விளிம்புகள் கணக்கிடப்படும் போது, பன்முகப்படுத்துலுக்கான மேலதிகக் கடனெதுவும் எடுக்கப்படலாகாது.

பட்டியல் 5

பொதுக் காப்புறுதிப் பொறுப்புகளுக்கான தவறப்பட்ட இடர் விளிம்புகள் :

காப்புறுதி வகுதி	மிகச் சிறந்த மதிப்பீட்டின் நூற்று வீதமாக முடிவுறாததுள்ள இடர் ஒதுக்கு இடர் விளிம்பு	மிகச் சிறந்த மதிப்பீட்டின் நூற்று வீதமாக உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு இடர் விளிம்பு
அ. உயர் நிலையிலாத்தன்மை		
பொறுப்புக்காப்புறுதி (பொது மக்கள், உற்பத்திப் பொருள், தொழில்தருநர்கள், உயர்தொழில்சார் நட்பு உத்தரவாதம்)	19%	16%
வான் செலவு மற்றும் கலன் இடர்		
ஏனைய பொறுப்பு (மோட்டார் தவிர)		
ஆ. நடுத்தர நிலையிலாத்தன்மை		
கப்பற்சரக்கு	14%	12%
பொறியியல்		
மோட்டார் பொறுப்பு		
வேலையாடிகள் நட்பு		
இ. குறைந்த நிலையிலாத்தன்மை		
தீ	10%	8%
மோட்டார்ச் சேதம் அல்லது நட்பம்		
தனிப்பட்ட விபத்து		
உடனமம்		
ஏனையவை (பொறுப்புச்சாரா)		

பாகம் VII

தேவைப்படுத்தப்படும் இடர் மூலதனத்தைத் தீர்மானித்தல் (தேவைப்படுத்தப்பட்ட இடர் மூலதன விகிதம்)

46. (1) இரண்டாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, ஒவ்வொரு காப்புறுதியாளரும், ஒவ்வொரு இடர் விதிப்பனவுக்காகவும் இப்பாகத்தில் தேவைப்படுத்தப்பட்ட கணக்கிடுதல்களை, பின்வரும் வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தி, காப்புறுதி நிதியங்களினதும் பங்குதாரர்கள் நிதியங்களினதும் மொத்தத்துக்கு ஏற்புடையனவாக்கி, பின்னர் மொத்த தேவைப்படுத்தப்பட்ட இடர் மூலதன விகிதத்தை அடைவதற்கு விளைகின்ற தொகைக்குக் கூட்டி, செய்தல் வேண்டும் :

(அ) பொதுக் காப்புறுதித் தொழிலுக்காக :

இடர் மூலதன விகிதம் = $V[(\text{கடன் இடர் மூலதன விதிப்பனவு} + \text{செறிவு இடர் மூலதன விதிப்பனவு} + \text{மீள்காப்புறுதி இடர் மூலதன விதிப்பனவு} + \text{சந்தை இடர் மூலதன விதிப்பனவு})^2 + \text{பொறுப்பு இடர் மூலதன விதிப்பனவு}^2 + \text{தொழிற்பாடுசார் இடர் மூலதன விதிப்பனவு}^2]$; அத்துடன்

(ஆ) நீண்டகாலக் காப்புறுதித் தொழிலுக்காக :

இடர் மூலதன விகிதம் = ஆகக் கூடிய [ஒப்படைப்புப் பெறுமதி மூலதன விதிப்பனவு, "[கடன் இடர் மூலதன விதிப்பனவு + செறிவு இடர் மூலதன விதிப்பனவு + மீள்காப்புறுதி இடர் மூலதன விதிப்பனவு + சந்தை இடர் மூலதன விதிப்பனவு]^2 + பொறுப்பு இடர் மூலதன விதிப்பனவு^2 + தொழிற்பாடுசார் இடர் மூலதன விதிப்பனவு^2];

(2) 61 ஆம் விதியின் கீழான தொழிற்பாடுசார் இடர் தவிர, 12 ஆம் விதியின் கீழ் மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனத்திலிருந்து கழிக்கப்படுவதற்குத் தேவைப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இடர் விதிப்பனவுகள் ஏற்புடையனவாகமாட்டாது.

47. (1) இரண்டாம், (3) ஆம் பந்திகளில் தேவைப்படுத்தப்படவாறு, காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், ஒரு கடன் இடர் மூலதன விதிப்பனவை, ஒவ்வொரு கடன் இடர் வெளிக்காட்டுகையையும் அவ்வெளிக்காட்டுக்கைக்கான கடன் இடர்க் காரணியினால் பெருக்கிக் கூட்டுவதன் மூலம் தீர்மானித்தல் வேண்டும் ; அக்கடன் இடர் வெளிக்காட்டுகை நிதிசார் சாதனத்தின் சந்தையுடன் ஒத்திருக்கின்ற பெறுமதியாகவிருத்தல் வேண்டும்.

(2) (54 ஆம் விதி அவற்றுக்கு ஏற்புடையதான) தொடர்புபட்ட திறத்தவர்களிலான முதலீடுகள் தவிர, பட்டியல் 6 இன் நிரல் I இல் நிரப்பப்பட்ட ஏல்தகவுடைய சொத்தின் வகுதிகளில் தொடர்புபட்ட நிலையான வருமானச் சொத்துக்களின் சந்தையுடன் ஒத்திருக்கின்ற பெறுமதிக்கு நிரல் 2 இல் குறித்துரைக்கப்பட்ட கடன் இடர் மூலதனக் காரணிகளை ஒவ்வொரு காப்புறுதியாளரும், 48 ஆம் விதியின் ஏற்பாடுகளுக்கமைய, ஏற்புடையனவாக்குதல் வேண்டும்.

(3) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் ;

(அ) விதி 15(2)(அ) அல்லது (ஆ) இனுள் அடங்குகின்றவொரு கடன் மதிப்பிடுதல் முகவர் நிலையத்தினால் குறித்தளிக்கப்பட்ட விடயத்துக்கேற்ப, ஒவ்வொரு நேரெதிர்ப்பத்திரம் அல்லது நிதிசார் சாதனத்துக்காகவும் மிக்க அண்மையினதான கடன் மதிப்பிடுதலை பயன்படுத்துதல் வேண்டும் ; அல்லது

(ஆ) சொத்தை மதிப்பிடப்படாததாகக் கொள்ளுதல் வேண்டும்.

பட்டியல் 6

நிலையான வருமானச் சொத்துக்களுக்காகக் கடன் இடர் மூலதனக் காரணிகள் :

சொத்தின் வகுதி	இடர் மூலதனக் காரணி
இலங்கை அரசாங்கத்தின் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அரசாங்கப் பிணையங்களும் இலங்கை அரசாங்கத்தினால் முழுமையாக உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்பிணையங்கள்/ வைப்புக்கள் அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்டபிணையங்கள்	0%

பட்டியல் 6 - (டொடர்ச்சி)

சொத்தின் வகுதி	இடர் முலதனக் காரணி
ஒரு ஜீ 10 நாட்டின் ஓர் அரசாங்கத்தினால் அல்லது ஒரு மத்திய வங்கியினால், அல்லது ஒரு பல்புடைய அபிவிருத்தி முகவர் நிலையத்தினால் வழங்கப்பட்ட அல்லது முழுமையாக உத்தரவாதமளிக்கப்பட்ட தனிசுப் பிணைப் பொறுப்புக்கள் (ஏஏஏ மதிப்பிடப்பட்ட தனிசுப் பிணைப் பொறுப்புக்கள் தவிர்ந்தவை)	0%
ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தினால் அல்லது ஒரு வெளிநாட்டின் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அல்லது முழுமையாக உத்தரவாதமளிக்கப்பட்ட தனிசுப் பிணைப் பொறுப்புக்கள் (மேலே ஏஏஏ மதிப்பிடப்பட்ட தனிசுப் பிணைப் பொறுப்புக்கள்தவிர்ந்தவை)	
ஏஏ - க்கு மேற்பட்டவை	1.6%
ஏ + முதல் ஏ - வரை	4.0%
பிபிபி + முதல் பிபி - வரை	8.0%
பிபி - க்குக் குறைவானவை	12.0%
முறிகள், டொகுதிக் கடன்கள், வர்த்தகப் பத்திரங்கள், மற்றும் ஒத்த நிதிசார் சாதனங்கள் அத்துடன் சொத்துக்களினால் ஆதரிக்கப்பட்ட பிணையங்களுட்படக் கூட்டிணைப்புத் தனிசு (1 ஆண்டுக்குக் குறைந்த காலத்துடனான தனிசுச் சாதனங்கள் தவிர்ந்தவை)	
ஏஏஏ முதல் ஏஏ - வரை	1.6%
ஏ + முதல் ஏ - வரை	4.0%
பிபிபி + முதல் பிபி - வரை	8.0%
பிபி - க்குக் குறைவாக	12.0%
மதிப்பிடப்படாதவை	16.0%
1 ஆண்டுக்குக் குறைந்த காலத்துடனான கூட்டிணைப்புத் தனிசு	
ஏ1 / பீ1	1.6%
ஏ2 / பீ2	4.0%
ஏ3 / பீ3	8.0%
மதிப்பிடப்படாதவை	12.0%
உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது உரிமம்பெற்ற விசேட வங்கி, அல்லது உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியுடனான வைப்புக்கள்.	
ஏஏஏ முதல் ஏஏ - வரை	1.6%
ஏ + முதல் ஏ - வரை	4.0%
பிபிபி + முதல் பிபி - வரை	8.0%
பிபி - க்குக் குறைவாக	12.0%
ஏனைய ஏல்தகவுடைய சொத்துக்கள்	
பணமும் பணத்துக்குச் சமமானவையும்	0%
காப்புறுதிப் பத்திரக் கடன்கள்	0%
நிலுவையாகவுள்ள கட்டுப்பணம்	0%
வதிவிட ஆதனத்தின் மூலம் பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட ஈடுகள்	2.8%
வர்த்தக ஆதனத்தின் மூலம் பிணைப் பொறுப்பளிக்கப்பட்ட ஈடுகள்	8%

48. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், (2) ஆம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு தனிசுக்குக் குறைந்த கடன் இடர்மூலதனக் காரணியை (ஈட்டுத்தனிசு மற்றும் 0% என்ற இடர்க்காரணி ஏலவே ஏற்புடையதாகவுள்ள தனிசு தவிர), தனிசானது ஏற்றங்கீகரிக்கப்பட்ட உத்தரவாதமளிப்பவர் ஒருவரினால் உத்தரவாதமளிக்கப்பட்டிருப்பின் (“இடர்க் குறைப்புச் சாதனம்”) ஏற்புடையதாகலாம்.

(2) காப்புறுதியாளரொருவர் ஓர் இடர்க் குறைப்புச் சாதனத்தை வைத்திருப்பின், அக்காப்புறுதியாளர்:

(அ) உத்தரவாதமளிப்பவருக்கு ஏற்புடையற்பாலதான உயர்வான இடர்க்காரணியை அல்லது 1.6% உத்தரவாதமளிக்கப்பட்ட தனிசின் பாசத்துக்கு ஏற்புடையதாகலாம், அத்துடன்

(ஆ) வழங்குநருக்கு இடர்க் காரணியை உத்தரவாதமளிக்கப்படாத தனிசின் பாசத்துக்கு ஏற்புடையதாகலாம்.

49. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும்:

(அ) ஏல்தகவுடைய சொத்துக்களாகவிராதவையும் 12ஆம் விதியின் கீழ் மொத்தக் கிடைக்கக்கூடிய மூலதனத்திலிருந்து கழிக்கப்படுவதற்குத் தேவைப்படாதவையுமான சொத்துக்களின் பெறுமதிக்கு 100% செறிவு இடர் மூலதனக் காரணியை ஏற்புடையதாகுதல் வேண்டும், அத்துடன்

(ஆ) செறிவு இடர் மூலதன விதிப்பனவாக அமைவதற்கு விளைகின்ற தொகைகளைக் கூட்டுமொத்தமாகுதல் வேண்டும்.

50. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், பின்வரும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி ஒவ்வொரு மீள்காப்புறுதி நேர் எதிர்பத்திரத்துக்காகவும் மீள்காப்புறுதி இடர் மூலதன விதிப்பனவைக் கணக்கிடுதல் வேண்டும்.

மீள்காப்புறுதி இடர் மூலதன விதிப்பனவு = மீள்காப்புறுதி இடர் வெளிக்காட்டுகை X நேர் எதிர்பத்திரக்கடன் இடர்க்காரணி, மீள்காப்புறுதி இடர் வெளிக்காட்டுகை, பின்வருவனவற்றின் கூட்டுமொத்தத் தொகையாகவிருக்குமிடத்து:

(அ) அறவிடப்பட்டற்பாலனவான உரிமைக் கோரிக்கைகளும் அளிக்கப்படும் தரகுகளும் உட்பட, மீள்காப்புறுதி நேரெதிர் பத்திரத்திலிருந்து வருமதியான ஏல்தகவுடைய தொகைகள்,

(ஆ) அளிக்கப்பட்ட உரிமைக்கோரிக்கைகள் பொறுப்புக்களுட்பட உறப்பட்ட உரிமைக்கோரிக்கைகள் தொடர்பிலான மீள்காப்புறுதி அறவீடுகள்,

(இ) நீண்டகாலக் காப்புறுதித் தொழிலுக்காக, மீள்காப்புறுதியாளருக்கு அளிக்கப்பட்ட மீள்காப்புறுதி காரணமாகக் காப்புறுதியாளரின் பங்குபற்றாத காப்புறுதிப்பத்திரங்கள் மற்றும் கூறுடன் இணைந்த நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரங்கள் தொடர்பில் அதன் மொத்தப் பொறுப்புக்களினதும் தேறிய பொறுப்புக்களினதும் தேறிய பெறுமதிக்கிடையேயான வித்தியாசம், அத்துடன்

(ஈ) பொதுக் காப்புறுதித் தொழிலுக்காக, மீள்காப்புறுதியாளருக்கு அளிக்கப்பட்ட மீள்காப்புறுதி காரணமாகக் காப்புறுதியாளரின் மொத்தக் கட்டுப்பணங்கள் பொறுப்புக்கும் தேறிய கட்டுப்பணங்கள் பொறுப்புக்கும் இடையேயான வித்தியாசம்.

(2) நேரெதிர்ப்பத்திரக் கடன் இடர் மூலதனக் காரணிகள் பட்டியல் 7 இல் குறித்துரைக்கப்படுகின்றன, இலங்கைத் தேசியக் காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியச் சபைக்கு அளிக்கப்பட்ட மீள்காப்புறுதியின் விடயத்திற்றவிர, கடன் இடர் மூலதனக் காரணி 0% ஆகும்.

(3) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், மீள்காப்புறுதி மூலதன விதிப்பனவாகவமைவதற்கு ஒவ்வொரு மீள்காப்புறுதி நேரெதிர்ப்பத்திரத்துக்காகவும் கணக்கிடப்பட்ட இடர் மூலதன விதிப்பனவுகளைக் கூட்டுமொத்தமாகுதல் வேண்டும்.

பட்டியல் 7

மீள்காப்புறுதிக் கடன் இடர்க் காரணிகள்:

மீள்காப்புறுதியாளரின் கடன் மதிப்பீடுகை [அட்டவணையில் பாகம் அ இல் நிரல்படுத் தப்பட்ட கடன் மதிப்பீட்டு முகவரொருவரால் மதிப்பீடு செய்யப்பட்டது]	இடர்க்காரணி
ஏஏஏ முதல் ஏஏ - வரை	1.6%
ஏ + முதல் ஏ - வரை	4.0%
பிபிபி + முதல் பிபி - வரை	8.0%
பிபி இற்குக் குறைவானது	12.0%
மதிப்பிடப்படாதது	16.0%

51. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் பின்வருமாறு சந்தை இடர் மூலதன விதிப்பனவைத் தீர்மானித்தல் வேண்டும்.

சந்தை இடர் மூலதன விதிப்பனவு = வட்டி வீத இடர் விதிப்பனவு + கடன் பரவுகை இடர் விதிப்பனவு + ஒப்புரவு இடர் விதிப்பனவு + ஆதன இடர் விதிப்பனவு + தங்க இடர் விதிப்பனவு + கூறு நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் பரஸ்பர ந்திய இடர் விதிப்பனவு.

இது 52 முதல் 57 வரையான விதிகளுக்கிணங்கக் கணக்கிடப்பட்டது.

52. (1) நான்காம், (5) ஆம் பந்திகளின் ஏற்பாடுகளுக்கமைய காப்புறுதியாளர்கள், வட்டி வீத இடர் விதிப்பனவைப் பின்வருமாறு கணக்கிடுதல் வேண்டும் :

(அ) முறையே வீஓ (Vo) மற்றும் ஏஓ (Ao) எனக் குறிப்பீடு செய்யப்பட்ட, அடிப்படை நிலைவரப்பட்டியின்கீழ் தேறிய உத்தரவாதமளிக்கப்பட்டவை பொறுப்புக்களின் தற்போதைய பெறுமதியையும் வட்டி வீத மாறுபாடுதலுக்குச் சொத்து வெளிக்காட்டுகைகளையும் கணிப்பீடு செய்தல் வேண்டும் ; (5 ஆம் மற்றும் 6 ஆம் பாகங்களினால் தேவைப்படுத்தப்பட்ட முறையில்) வீஓ (Vo) என்பது, உத்தரவாதமளிக்கப்பட்ட காப்புறுதிப் பொறுப்புக்களின் பெறுமதியாகவுள்ளவிடத்து இது ஓர் இடர் விளிம்பை உள்ளடக்குவதுடன், இடருற்ற வட்டி வீத விளைவு வளைவைப் பயன்படுத்திக் கழிப்பனவு செய்யப்படுகின்றது ;

(ஆ) முறையே வீ1 (V1) மற்றும் ஏ1 (A1) அதிகரித்துவரும் எனக் குறிப்பீடு செய்யப்பட்ட, தேறிய உத்தரவாதமளிக்கப்பட்ட பொறுப்புக்களின் தற்போதைய பெறுமதியையும் குறைந்துவரும் வட்டி வீத நிலைவரப்பட்டியின்கீழ் வட்டி வீத மாறுபாடுதலுக்குச் சொத்து வெளிக்காட்டுகைகளையும் மீள் கணிப்பீடு செய்தல் வேண்டும் ;

(இ) முறையே வீ2 மற்றும் ஏ2 எனக் குறிப்பீடு செய்யப்பட்ட, தேறிய உத்தரவாதமளிக்கப்பட்ட பொறுப்புக்களின் தற்போதைய பெறுமதியையும் குறைந்துவரும் வட்டி வீத நிலைவரப்பட்டியின்கீழ் வட்டி வீத மாறுபாடுதலுக்குச் சொத்து வெளிக்காட்டுகைகளையும் மீள் கணிப்பீடு செய்தல் வேண்டும் ;

(ஈ) சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் தற்போதைய பெறுமதிக்கிடையேயான வித்தியாசமாக ஒவ்வொரு நிலைவரப்பட்டியின்கீழும் மேன்மிகையின் பெறுமதியைக் கணிப்பீடு செய்தல் வேண்டும் ;

(உ) அதிகரித்துவரும் மற்றும் குறைந்துவரும் வட்டிவீத நிலைவரப்பட்டிகளின் கீழ் மேன்மிகையிலான குறைப்பைத் தீர்மானித்தல் வேண்டும்.

(2) மூன்றாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, வட்டிவீத இடர் விதிப்பனவு, அதிகரித்து வரும் மற்றும் குறைந்து வரும் வட்டி வீத நிலைவரப்பட்டிகளின்கீழ் மேன்மிகையின் குறைப்பினது உயர்வான டு஢ாகையாகும்.

(3) இரு அதிர்வு நிலைவரப்பட்டிகளின் கீழும் மேன்மிகையிலான அதிகரிப்பு இருப்பின், அப்போது இடர் விதிப்பனவு பூச்சியமாகும்.

22A

I கோவை : (I) சேடீய - ஸ்ரீ லங்கா ப்ரதானத்திக ஸலாசலாடி சகரஸயே டிவி விஸேஷ டுஃபி ப்ரதய - 2015.12.15

பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2015.12.15

(4) நிலையற்ற வீதமுறிகள், ஒப்புரவுகள் மற்றும் உத்தரவாதமளிக்கப்படாத பொறுப்புக்கள் போன்ற வட்டி வீதங்களுக்கு மாறுபடத்தக்கனவாகவிராத சொத்துக்களுக்கும், பொறுப்புக்களுக்குமான பண ஓட்டங்கள், வட்டி வீத இடர் விதிப்பனவைக் கணக்கிடுவதில் உள்ளடக்கப்பட மாட்டாது.

(5) ஆறாம், (7) ஆம் மற்றும் (8) ஆம் பந்திகளின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு நியம உயரதிர்வு மற்றும் தாழ்திர்வுச் செய்முறை, அதிகரித்துவரும் மற்றும் குறைந்துவரும் வட்டி வீத நிலைவரப்படிசளை அடைவதற்கு இடரற்ற வட்டி வீத விளைவு வளைவுக்கு ஏற்படையதாக்கப்படுதல் வேண்டும்.

(6) அதிர்வுக்குட்பட்ட காலக் கட்டமைப்புக்கள், மேல்நோக்கிய நெருக்குவாரக் காரணிகள் உயரதிர்வு (ரி) (T) மற்றும் கீழ்நோக்கிய நெருக்குவாரக் காரணிகள் தாழ்திர்வு (ரி) (T) என்பன பட்டியல் 8 இலுள்ள ஒவ்வொரு முதிர்வு “ரி” (T) இற்காகவும் குறித்துரைக்கப்பட்டனவாகவிருக்குமிடத்து, (1+ உயரதிர்வு) மற்றும் (1-தாழ்திர்வு) என்பனவற்றால் இடரற்ற வட்டி வீத விளைவு வளைவைப் பெருக்குவதன் மூலம் பெறப்படுதல் வேண்டும்.

(7) பட்டியல் 8 இல் குறித்துரைக்கப்பட்ட நெருக்குவாரக் காரணிகள் எவ்வாறிருப்பினும், கீழ்நோக்கிய நிலைவரப்பட்டியல் வட்டி வீதங்களிலான முழு மாற்றம் ஆசக்குறைந்தது 1 சதவீதமாகவேனும் இருத்தல் வேண்டும்.

(8) நெருக்குவாரமாகப்படாத வீதம் 1 சதவீதத்துக்குக் குறைவாகவிருக்குமிடத்து, கீழ்நோக்கிய நிலைவரப்பட்டியலில் அதிர்வுக்குட்பட்ட வீதம் 0% மாதல் வேண்டும்.

பட்டியல் 8

இடரற்ற வட்டி வீத விளைவு அதிர்வுக் காரணிகள்:

முதிர்வு ரி (T) (ஆண்டுகள்)	உயரதிர்வு (ரி) (T) காரணி	தாழ்திர்வு (ரி) (T) காரணி
0.25	70%	75%
0.5	70%	75%
1	70%	75%
2	70%	65%
3	64%	56%
4	59%	50%
5	55%	46%
6	52%	42%
7	49%	39%
8	47%	36%
9	44%	33%
10	42%	31%
11	39%	30%
12	37%	29%
13	35%	28%
14	34%	28%
15	33%	27%
16	31%	28%
17	30%	28%
18	29%	28%
19	27%	29%
20	26%	29%
21	26%	29%
22	26%	30%
23	26%	30%
24	26%	30%
25-29	26%	30%
30க்கும் அதற்கு மேற்பட்டதிற்கும்	25%	30%

53. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், பின்வருமாறு கடன் இடருக்கு அமைந்தனவாகவுள்ள வட்டிவீத மாறுபடுதகுச் சொத்துக்களுக்காகக் கடன் பரவுகை இடர் விதிப்பனவொன்றைத் தீர்மானித்தல் வேண்டும்.

(2) ஏழாம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய, காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், பெறுமதிமதிப்பீட்டுத் தேதியன்றுள்ளவாறு சொத்துக்களின் மீதான நடப்பு ஈட்டுகைகளின் பெறுமதியினது விகிதாசாரத்தில் அவற்றுக்கு எடையளிப்பதன் மூலம், ஒன்றாக எடுக்கப்பட்ட, வட்டிவீத மாறுபடுதகு மற்றும் கடன் இடரைக் கொண்டுள்ள சொத்துக்களுக்காக இடரற்ற வட்டி வீதங்களுக்கு விஞ்சுதலான கடன் பரவுகைச் சராசரியொன்றை முதலில் தீர்மானித்தல் வேண்டும்.

(3) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், பின்னர், (2) ஆம் பந்தியின்கீழ் தீர்மானிக்கப்பட்ட சராசரிக் கடன் பரவுகையுடன் 32 ஆம் விதியினால் தேவைப்படுத்தப்பட்ட "இடரற்ற" வட்டிவீத விளைவு வளைவைக் கூட்டுவதன் மூலம் இடரானதாகவுள்ள" விளைவு வளைவு ஒன்றைத் தீர்மானித்தல் வேண்டும்.

(4) ஒவ்வொரு காப்புறுதியாளரும், பின்னர், கடன் இடரைக் கொண்டுள்ள சொத்துக்களுக்கான ஒட்டங்கள் "இடரானதாகவுள்ள" விளைவு வளைவைப் பயன்படுத்திக் கழிப்பனவு செய்யப்படுமிடத்தும் பொறுப்புக்களுக்கும் கடன்சாரா இடரைக் கொண்டுள்ள சொத்துக்களுக்குமான பணஒட்டங்கள் இடரற்ற வட்டிவீத விளைவு வளைவைப் பயன்படுத்திக் கழிப்பனவு செய்யப்படுமிடத்தும், அதிகரித்துவரும் வட்டிவீத நிலைவரப்படியின் கீழும் குறைந்துவரும் வட்டி வீத நிலைவரப்படியின் கீழும் உத்தரவாதமளிக்கப்பட்ட பொறுப்புகளுக்கான தேறிய பொறுப்புப் பண ஒட்டங்களின் தற்போதைய பெறுமதிக்கும், வட்டிவீத மாறுபடுதகு சொத்துக்களுக்கான பண ஒட்டங்களின் தற்போதைய பெறுமதிக்கும் இடையேயான வித்தியாசங்களைக் கணக்கிடுதல் வேண்டும்.

(5) அதிகரித்துவரும் மற்றும் குறைந்துவரும் வீத நிலைவரப்படிசுள், பட்டியல் 8 இலுள்ள அதிர்வுக் காரணிகளைப் பயன்படுத்தி "இடரானதாகவுள்ள" விளைவு வளைவையும் இடரற்ற வட்டி விளைவு வளைவையும் அதிர்வுபடுத்துதல் மூலம் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(6) கடன் பரவுகை இடர்த்தொகை, அதிகரித்துவரும் மற்றும் குறைந்துவரும் வீத நிலைவரப்படிசுளின்கீழ் மேன்மிகையிலான குறைப்பின் உயர்வான தொகையாகும்.

(7) மாற்றாக, காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு சொத்துக்காகவும் தனிவேறாகவும் தனிவேறாகக் கடன் பரவுகையைத் தீர்மானிப்பதன் மூலமும், ஒவ்வொரு சொத்துக்காகவும் மேலேயுள்ள முறையைப் பயன்படுத்துவதன் மூலமும், இடரானதாகவுள்ள விளைவு வளைவைத் தீர்மானிப்பதன் மூலமும், அதிகரித்துவரும் மற்றும் குறைந்துவரும் வீத நிலைவரப்படிசுளைத் தீர்மானிப்பதற்கு அதனை அதிர்வுபடுத்துவதன் மூலமும், பண ஒட்டங்களைக் கழிப்பனவு செய்வதன் மூலமும், மற்றும் விளைகின்ற தொகைகளைக் கூட்டுவதன் மூலமும், கடன் இடரைக் கொண்டுள்ள சொத்துக்களுக்காகச் சொத்துப் பண ஒட்டங்களின் தற்போதைய பெறுமதியைக் கணிப்பிடலாம்.

(8) கடன் பரவுகை இடர் விதிப்பனவு, பூச்சியத்தையிட உயர்வான தொகையாகவும் 52 ஆம் விதியின்கீழ் கணக்கிடப்பட்ட வட்டிவீத இடர் விதிப்பனவுக்கும் கடன் பரவுகை இடர்த்தொகைகளின் மொத்தத்திற்கும் இடையேயான வித்தியாசமாக இருத்தல் வேண்டும்.

54. (1) பட்டியல் 9 இல் குறித்துரைக்கப்பட்ட ஏல்தகவுடைய சொத்துக்களின் பெறுமதிக்கு ஒப்புரவுக்கு இடர்க்காரணிகளை ஏற்புடையனவாக்குவதன் மூலமும் விளைகின்ற தொகைகளைக் கூட்டுமொத்தமாக்குவதன் மூலமும் காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் ஒப்புரவு இடர் விதிப்பனவொன்றைக் கணக்கிடுதல் வேண்டும்.

(2) தொடர்புபட்ட திறத்தவர்களிலான முதலீடுகள் ஒப்புரவு இடர் விதிப்பனவைக் கணக்கிடும் நோக்கத்துக்காக ஒப்புரவு முதலீடுகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

பட்டியல் 9

சமநிலை இடர்க்காரணிகள்:

உரிமமளிக்கப்பட்ட பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையின் மீது நிரல்படுத்தப்பட்ட பங்குகள்	35%
உரிமமளிக்கப்பட்ட பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையின் மீது நிரல்படுத்தப்பட்ட தொடர்புபட்ட திறத்தவர்களினாலான முதலீடுகள்	35%
நிரல்படுத்தப்படாத தனிப்பட்ட ஒப்புரவு	45%

55. (1) எந்த ஏல்தகவுடைய சொத்துக்களின் பெறுமதி, ஆதனத்துக்கான சந்தை விலைகளின் நிலையிலாத் தன்மைக்கு மாறுபடத்தக்கதாகவுள்ளதோ அந்த ஏல்தகவுடைய சொத்துக்களுக்கு ஏற்புடையற்பாலதான ஆதன இடர் விதிப்பனவைக் காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் கணக்கிடுதல் வேண்டும்.

(2) ஓராம் பந்தியின் நோக்கத்துக்காக, பின்வரும் சொத்துக்கள் 61 ஆம் விதி தவிர்ந்த வேறொரு விதியின்கீழ் விதிப்பனவுக்கு அமைந்ததாகவிருந்தாலொழிய (தொழிற்பாடுசார் இடர் மூலதன விதிப்பனவு), ஆதனமாகக் கொள்ளப்படுதல் வேண்டும் :

- (அ) காணி, கட்டிடங்கள் மற்றும் வேறு அசைவற்ற ஆதன உரிமைகள் ; அத்துடன்
(ஆ) ஆதன வைத்திருக்கைகளிலிருந்து காலாகால வருமானத்தைத் தோற்றுவிக்கின்ற காணி தொடர்பான கம்பனிகளில் நேரடியான அல்லது நேரடியற்ற பங்குபற்றுகைகள்.

(3) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் ஆதனத்தின் பெறுமதிக்கு 25% ஆதன இடர்க்காரணியை ஏற்புடையதாகக்கி விளைகின்ற தொகைகளை ஆதன இடர் விதிப்பனவாக அமைவதற்குக் கூட்டுமொத்தமாக்குதல் வேண்டும்.

56. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும் 15% தங்க இடர்க் காரணியைத் தங்க இடர் விதிப்பனவைத் தீர்மானிப்பதற்கு அவர்களின் ஏல்தகவுடைய தங்கச் சொத்துக்களின் மொத்தப் பெறுமதிக்கு ஏற்புடையதாகக்குதல் வேண்டும்.

57. (1) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், ஏல்தகவுடைய பரஸ்பர நிதியங்களுக்காகவும் கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களுக்காகவும் பட்டியல் 10 இல் குறித்துரைக்கப்பட்டவாறு, நிதியத்தின் அல்லது நிதியத்தின் பாசத்தின் அடிப்படைச் சொத்துக்களுக்கு இடர்க்காரணிகளை ஏற்புடையனவாக்குதல் வேண்டும்.

(2) அடிப்படைச் சொத்துக்களின் பெறுமதிகள், நிதிய முகாமையாளரினால் வழங்கப்பட்ட சந்தைப் பெறுமதிகளின் அடிப்படையில் பெறுமதி மதிப்பீட்டுத் திகதியன்றுள்ளவாறு தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(3) காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், கூறு நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் பரஸ்பர நிதிய இடர் விதிப்பனவாக அமைவதற்கு ஒவ்வொரு கூறு நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் பரஸ்பர நிதியத்துக்காகவும் விளைகின்ற தொகைகளைக் கூட்டுமொத்தமாக்குதல் வேண்டும்.

பட்டியல் 10

கூறு நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் பரஸ்பர நிதியங்களுக்கான இடர்க்காரணிகள் :

சொத்து வகுதி	இடர்க்காரணி
அரசாங்கப் பிணையங்கள் மற்றும் அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட தனிசுப் பிணையங்கள் வைப்புக்கள்	0.0%
பணமுட்பட, பணச்சந்தைச் சாதனங்கள்	1.6%
சாதாரணப் பங்குகள்	35.0%
தனிசுப் பிணையங்களும் கூட்டிணைப்புத் தனிசும்	4.0%
ஆதனம் (விதி 55 இல் வரைவிலக்கணம் கூறப்பட்டவாறு)	25.0%
ஏனையவை	15.0%

58. (1) பொதுக் காப்புறுதியாளர்கள், உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு மற்றும் கட்டுப்பணங்கள் பொறுப்புக்கான இடர் விதிப்பனவுகளைக் கூட்டுமொத்தமாக்குவதன் மூலம் பின்வருமாறு பொறுப்பு இடர் மூலதன விதிப்பொன்றைக் கணக்கிடுதல் வேண்டும்.

(2) ஒவ்வொரு பொதுக் காப்புறுதியாளரும், 75% சாதகக் காலத்தில் தீர்மானிக்கப்பட்ட முடிவுறாதுள்ள இடர் ஒதுக்கை (URR) பட்டியல் 11 இன் 2 ஆம் நிரலில் குறித்துரைக்கப்பட்ட நேரொத்த கட்டுப்பணங்கள் பொறுப்பு இடர்க் காரணியினால் பெருக்குவதன் மூலம் பொதுக் காப்புறுதித் தொழிலின் ஒவ்வொரு உப வகுப்புக்காகவும், தனிவேறாக, கட்டுப்பணங்கள் பொறுப்பு இடர் விதிப்பனவுகளைத் தீர்மானித்தல் வேண்டும்.

(3) பொதுக் காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், தேறிய உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பைப் பட்டியல் 11 இன் நிரல் 3 இல் குறித்துரைக்கப்பட்ட நேரொத்த உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு இடர்க் காரணிகளினால் பெருக்குவதன் மூலம், தனிவேறாக, பொதுக்காப்புறுதித் தொழிலின் ஒவ்வொரு உப வகுப்புக்காகவும் உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு இடர் விதிப்பனவுகளைத் தீர்மானித்தல் வேண்டும்.

பட்டியல் 11

கட்டுப்பணங்கள் பொறுப்பு மற்றும் உரிமைக்கோரிக்கைகள் பொறுப்பு இடர் விதிப்பனவுகளுக்கான இடர்க்காரணிகள் :

தொழில் வகுதி	கட்டுப்பணங்கள் பொறுப்பு இடர்க்காரணி	உரிமைக் கோரிக்கைகள் பொறுப்பு இடர்க்காரணி
(அ) உயர் நிலையிலாத் தன்மை		
பொறுப்புக் காப்புறுதி (பொது மக்கள், உற்பத்தி பொருள், தொழில்தருநர்கள், உயர் தொழில்தார் நட்டோத்தரவாதம் போன்று)	36%	30%
வான் செலவும் கடன் இடரும்		
ஏனைய பொறுப்பு (மோட்டார் தவிர)		
(ஆ) நடுத்தர நிலையிலாத் தன்மை		
கப்பற்சரக்கு	30%	25%
பொறியியல்		
மோட்டார்ப்பொறுப்பு		
வேலையாட்கள் நட்டடடு		
(இ) குறைந்த நிலையிலாத் தன்மை		
தீ	24%	20%
மோட்டார்ச் சேதம் அல்லது நட்டம்		
தனிப்பட்ட விபத்து		
உடனவம்		
ஏனையவை (பொறுப்புச் சாராதவை)		

59. (1) பந்திகள் (2), (3), (4) மற்றும் (5) என்பனவற்றின் ஏற்பாடுகளுக்கமைய, நீண்டகாலக் காப்புறுதியாளர்கள், பின்வரும் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி நீண்டகாலக் காப்புறுதித் தொழிலின் ஒவ்வோர் உப வகுப்புக்காகவும் பொறுப்பு இடர் மூலதன விதிப்பனவுகளைக் கணக்கிடுதல் வேண்டும் :

பொறுப்பு இடர் மூலதன விதிப்பனவு = (V* - அடிப்படை நிலைவரப்படியின்கீழ் பொறுப்புக்களின் பெறுமதி), இங்கு V* ஆனது பட்டியல் 12 இல் குறித்துரைக்கப்பட்ட நெருக்குவார்க் காரணிகளைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்ட நீண்டகாலக் காப்புறுதிப் பொறுப்புக்களின் சீராக்கப்பட்ட பெறுமதியாகும்.

(2) V* என்பதைத் தீர்மானிப்பதில் விதி 44 (2) மற்றும் (3) இலுள்ள செய்முறையைப் பயன்படுத்துதல் வேண்டும்.

(3) நான் கா஡், (5) ஆ஡் பந்திகளின் ஏற்பாடுகளுக்கமைய, ஒப்படைப்புப் பெறுமதி மூலதன, பங்குபற்றுுகின்ற காப்புறுதிப்பத்திரங்கள், பங்குபற்றாக் காப்புறுதிப்பத்திரங்கள் மற்றும் கூறுடன் இணைந்த நீண்டகாலக் காப்புறுதிப் பத்திரங்களுக்குத் தனிவேறாகத் தீர்மானிக்கப்பட்டு பின்னர் கூட்டுமொத்தமாக்கப்படுதல் வேண்டும்.

(4) கூறுடன் இணைந்த நீண்டகாலக் காப்புறுதிப்பத்திரங்களின் விடயத்தில், உத்தரவாதமளிக்கப்பட்ட ஒப்படைப்புப் பெறுமதிகள், பெறுமதி மதிப்பீட்டுத் திகதியிலுள்ளவாறு, கூட்டுமொத்தத்தில், கூறு நிதியப் பெறுமதிகளையும் கூறுடன் இணையாத பொறுப்புக்களையும் விஞ்சினால் மட்டுமே ஒப்படைப்புப் பெறுமதி மூலதன விதிப்பானது ஏற்புடையதாகின்றது.

(5) ஒப்படைப்புப் பெறுமதியொன்றை இனிமேல் பெறவுள்ள காப்புறுதிப்பத்திரங்களுக்காக ஒப்படைப்புப் பெறுமதி மூலதன விதிப்பனவைத் தீர்மானிப்பதில் அல்லது காப்புறுதிப்பத்திரப் பொறுப்பு எதிர்மறையானதாகவுள்ளவிடத்து ஒப்படைப்புப் பெறுமதி பூச்சியமாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

61. காப்புறுதியாளர் ஒவ்வொருவரும், எந்தச் சொத்துக்களின் பெறுமதியைக் குறிப்பீடு செய்வதன் மூலம் இணைக்கப்பட்ட நீண்டகாலப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படவுள்ளனவோ அந்தச் சொத்துக்கள் உட்பட, ஏல்தகவுடையதாகவிருப்பினுஞ்சரி அல்லதாயினுஞ்சரி ஒரு காப்புறுதி நிதியத்தினுள் அல்லது பங்குதாரர்கள் நிதியத்தினுள் அல்லது அவற்றுக்கு வெளியே வைத்திருக்கப்பட்டவையையினுஞ்சரி, காப்புறுதியாளரின் எல்லாச் சொத்துக்களினதும் பெறுமதியின் 1 சதவீதத் தொழிற்பாடு சார் இடர் மூலதன விதிப்பனவைக் கணக்கிடுதல் வேண்டும்.

பாகம் VIII

பொது

62. சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப்படுத்தினாலொழிய :

“சட்டம்” என்பது, 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தற் சட்டம் என்று பொருளாகும்;

“சொத்தினால் ஆதரிக்கப்பட்ட பிணையங்கள்” என்பது, பிணையம் வைத்திருப்போருக்கு வரும்படிக்களைச் சேவையளித்தலை அல்லது நேரகாலத்தோடு பகிர்வதனை உறுதிப்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட எவையேனும் உரிமைகளுடன் அல்லது வேறு சொத்துக்களுடன், திடவட்டமானதொரு காலப்பகுதியினுள் அவற்றின் நியதிகளின்படி பணமாக மாறுகின்ற ஒன்றில் நிலையான அல்லது சுழலுகின்ற பெறப்படற்பாலவற்றின் தெளிவான தொகுதியிலிருந்தான அல்லது வேறு நிதிசார் சொத்துக்களிலிருந்தான பண ஒட்டங்களின் மூலம் பிரதானமாகச் சேவையளிக்கப்பட்ட பிணையங்கள் என்று பொருளாகும்;

“மிம” (B E) என்பது, மிகச் சிறந்த மதிப்பீடு என்று பொருளாகும்.

“சபை” என்பது, சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கைக் காப்புறுதிச் சபை என்று பொருளாகும்;

“மூலதனப் போதுமாந்தன்மை விகிதம்” என்பது ஒரு காப்புறுதியாளரின் மூலதனப் போதுமாந்தன்மை விகிதம், அதாவது, ஒரு நூற்றுவிதமாகக் கூறப்பட்ட மூலதனப் போதுமாந்தன்மை விகிதம் இடர் மூலதன விகிதத்துக்குக் கொண்டுள்ள விகிதம் என்று பொருளாகும்;

“உபொ” என்பது, உரிமைக்கோரிக்கைகள் பொறுப்பு என்று பொருளாகும்;

“கம்பெனி” என்பது, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட கம்பெனி என்று பொருளாகும்;

“ஏல்தகவற்ற சொத்துக்கள்” என்பது, ஏல்தகவல்லாத சொத்துக்கள் என்று பொருளாகும்;

“உரிமமளிக்கப்பட்ட நிதிக்கம்பெனி” என்பது, 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட கம்பெனி என்று பொருளாகும்;

“உரிமம்பெற்ற விசேடித்த வங்கி” என்பது, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கித் தொழில் சட்டத்தின் கீழ் விசேடித்த வங்கியொன்றாக உரிமமளிக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்று பொருளாகும்;

“நீண்டகாலக் காப்புறுதி நிதியம்” என்பது, சட்டத்தின் 38 ஆம் பிரிவின் கீழ் பேணப்பட்ட காப்புறுதி நிதியம் என்று பொருளாகும்;

“தே ஆ மு” (MCR) என்பது, விதி 4 இனால் தேவைப்படுத்தப்பட்ட ஆகக்குறைந்த மூலதனம் என்று பொருளாகும்;

- “சந்தையுடன் ஒத்ததாகவுள்ள காப்புறுதி மதிப்பீடு” என்பது, சந்தைப் பெறுமதியில் சொத்துக்களின் அல்லது பொறுப்புக்களின் பெறுமதி மதிப்பீடு (சந்தைக்குச் சந்தை) அல்லது ஒரு சந்தைப் பெறுமதியை நியாயமான முறையில் நிச்சயிக்க முடியாதிருக்குமிடத்து ‘சந்தைமாதிரி’ அணுகுமுறையைப் பயன்படுத்துகின்ற பெறுமதி மதிப்பீடு என்று பொருளாகும்;
- “பல்புடை முகவர் நிலையம்” என்பது, சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் அல்லது சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஒத்த நிறுவனம் என்று பொருளாகும்;
- “பரஸ்பர நிதியம்” என்பது, பிணையங்களைக் கொள்வனவு செய்வதற்குப் பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை ஒன்றுகூடுக்கும் (ஓர் இழப்புச் சரிக்கட்டல் நிதியமாக அல்லது கூறுநம்பிக்கைப் பொறுப்பாகவிராத) தொழில்சார் ரீதியில் முகாமை செய்யப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட முடிவறிவிக்கப்படாத கூட்டு முதலீட்டு வழிமுறை என்று பொருளாகும்;
- “சுபொ” என்பது, கட்டுப்பணப் பொறுப்பு என்று பொருளாகும்;
- “இடர்மூலதனவிகிதம்” என்பது, (RCR) இவ்விதிகளுக்கிணங்கப் பெறுமதி மதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்பட்ட இடர் மூலதன விதிப்பனவுகளின் மொத்தத் தொகை என்று பொருளாகும்;
- “இடர் மூலதனப் போதுமாந்தன்மை விகிதம்” என்பது, விதி 3 யினால் தேவைப்படுத்தப்பட்ட மூலதனப் போதுமாந்தன்மை விகிதம் (CAR) என்று பொருளாகும்;
- “ஏற்றங்கீகரிக்கப்பட்ட உத்தரவாதமளிப்பவர்” என்பது, இலங்கை அரசாங்கம், இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுத்தர மதிப்பிடுதலைக் கொண்டுள்ள ஒருவெளிநாட்டின் மத்திய வங்கி, ஒரு பல்புடைய முகவர் நிலையம், அல்லது சபையினால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத்தர மதிப்பிடுதலைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் என்று பொருளாகும்;
- “தொடர்புபட்ட திறத்தவர்” என்பது, இலங்கைக் கணக்கீட்டு நியமங்களில் உள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்;
- “இடர்விளிம்பு” என்பது, பாதுகாமான விலகலுக்கான இடர்விளிம்பு என்று பொருளாகும்;
- “பங்குதாரர்களின் நிதியங்கள்” என்பது -
- (அ) வழங்கப்பட்டதும் முழுமையாகச் செலுத்தப்பட்டதுமான சாதாரணப் பங்கு மூலதனம்,
- (ஆ) (அ) விலிருந்து எழுகின்ற பங்குக்கட்டுப்பணம், அத்துடன்
- (இ) (பசிரப்படற்பாலனவல்லாத அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஒதுக்குகள் தவிர) பங்குதாரர்களுக்கு ஏற்றிக்கூறப்படற்பாலனவான வைத்திருக்கப்பட்ட இலாபங்களுடனான ஒதுக்குகள் என்று பொருளாகும்;
- “2002 ஆம் ஆண்டின் கடனிறுப்பு விளிம்பு (நீண்டகாலக் காப்புறுதி) விதிகள்” என்பது, ‘2002 ஆம் ஆண்டு செத்தெம்பர் 24 ஆந் திகதிய 1255/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2002 ஆம் ஆண்டின் கடனிறுப்பு விளிம்பு (நீண்டகாலக் காப்புறுதி) விதிகள் என்று பொருளாகும்;
- “2004 ஆம் ஆண்டின் கடனிறுப்பு விளிம்பு (பொதுக் காப்புறுதி) விதிகள்” என்பது, 2004 ஆம் ஆண்டு மே 17 ஆந் திகதிய 1341/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2004 ஆம் ஆண்டின் கடனிறுப்பு விளிம்பு (பொதுக்காப்புறுதி) விதிகள் என்று பொருளாகும்;
- “இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள்” என்பது, 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நியமங்கள் என்று பொருளாகும்; இவை, SLFRS மற்றும் LKAS ஆகிய இரண்டுமே முன்னொட்டப்பட்ட கணக்கீட்டு நியமங்களைக் கொண்டுள்ளன; SLFRS என்பது, IFRS க்கு (சர்வதேச நிதி அறிக்கையிடுதல் நியமங்களுக்கு) நேரொத்ததாகவுள்ள இலங்கைக் கணக்கீட்டு நியமங்களைக் குறிப்பீடு செய்கின்றது மற்றும் LKAS என்பது IAS இற்கு (சர்வதேசக் கணக்கீட்டு நியமங்களுக்கு) நேரொத்ததாகவுள்ள இலங்கைக் கணக்கீட்டு நியமங்களைக் குறிப்பீடு செய்கின்றது;

30A I කොටස : (I) ඡේදය - ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ දිනි විශේෂ ගැසට් පත්‍රය - 2015.12.15
පகுති I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2015.12.15

அட்டவணை (தொடர்ச்சி)

பாகம் ஆ

கடன் மதிப்பிடுதல் முசுவர் நிலையம்	உருவகத்தின் அல்லது பிணையத்தின் ஆகக்குறைந்த மதிப்பிடுதல்	(ஓராண்டுக்குக் குறைவான) குறுகியகாலப் பிணையத்தின் ஆகக்குறைந்த மதிப்பிடுதல்
1. பிச் மதிப்பிடுதல்கள் (லங்கா) லிமிற்றெற்	BBB-(1ka)	F3 -(1ka)

1-1098